



भारत का राजपत्र
The Gazette of India
இந்திய அரசிதழ்

அசா஧ாரண

EXTRAORDINARY

சிறப்பிதழ்

भाग XV अनुभाग 1

Part XV Section 1

பகுதி XV பிரிவு 1

பிரதிகார பிராங்காஶித

PUBLISHED BY AUTHORITY

அதிகாரத்துடன் வெளியீடப்பட்டது

நई தில்லி, ஹருவர், 9, ஜூன் 1994/1916 ராகா

New Delhi, Thursday, 9th June, 1994/1916 Saga

புது தில்லி, 1994, ஜூன் 9, வியாழக்கிழமை/1916 சக

Ministry of Law, Justice and Company Affairs

(Legislative Department)

New Delhi

சட்ட, நீதி மற்றும் நிறும் அலுவல்கள் அமைச்சகம்
(சட்டமியற்றுத் துறை)

புது தில்லி

The translation in Tamil of the Judges (Protection) Act, 1985 (59 of 1985), The Indian Partnership Act, 1932 (9 of 1932), The Government Savings Bank Act, 1873 (5 of 1873), The Sale of Goods Act, 1930 (3 of 1930), The Public Provident Fund Act, 1968 (23 of 1968) are hereby published under the authority of the President and shall be deemed to be the Authoritative Texts thereof in Tamil under clause (a) of section 2 of the Authoritative Texts (Central Laws) Act, 1973 (50 of 1973).

நீதிபதிகள் (காப்பளிப்புச்) சட்டம், 1985 (59/1985), இந்தியக் கூட்டாண்மைச் சட்டம், 1932 (9/1932), அரசாங்கச் சேமிப்பு வங்கிகள் சட்டம், 1873 (5/1873), சரக்குகள் விற்பனைச் சட்டம், 1930 (3/1930), பொதுமக்கள் வருங்கால வைப்பு நிதியச் சட்டம், 1968 (23/1968) ஆகியவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு குடியரசுத்தலைவரின் அதிகாரத்தின்படி இதன்மூலம் வெளியிடப்படுகின்றன. அதிகாரவுரிமைப்படியான வாசகங்கள் (மையச் சட்டங்கள்) சட்டம், 1973 (50/1973)இன் பிரிவு 2இன் கூறு (அ)வின்படி இவையே தமிழில் அதிகாரவுரிமைப்படியான வாசகங்களாகக் கொள்ளப்படுதல் வேண்டும்.

[Price Rs. 30-00

சர்க்குகள் விற்பனைச் சட்டம், 1930

(சட்ட எண் 3/1930)

[1930, மார்ச் 15]

சர்க்குகள் விற்பனை தொடர்பான சட்டத்தைப் பொருள்வரையறை செய்வதற்கும் திருத்தம் செய்வதற்குமான ஒரு சட்டம்.

சர்க்குகள் விற்பனை தொடர்பான சட்டத்தைப் பொருள்வரையறை செய்வதும் திருத்தம் செய்வதும் உகந்ததாக இருப்பதால், ஈங்கிதனால் மின் வருமாறு சட்டமியற்றப்படுகிறது :—

அந்தியாயம் I

முன்னுப்பு

1. (1) இந்தச் சட்டம், சர்க்குகள் விற்பனைச் சட்டம், 1930 என்று குறுந்தலைக்கு வழங்கப்பெறும்.

அளாவுகை மற்றும் தொடக்கம்.

(2) இது, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் நீங்கலாக, இந்தியா முழுவதையும் அளாவுகை நிற்கும்.

(3) இது, 1930 ஜூலை முதல் நாளன்று செல்லாற்றல் பெறும்.

2. இந்தச் சட்டத்தில், பொருளுக்கு அல்லது தறுவாய்க்கு ஒவ்வாத பொருள் தாக எதுவும் இருந்தாலன்றி,—

(1) “வாங்குநர்” என்பது, சர்க்குகளை கீவிலைக்கு வாங்குகிற அல்லது விலைக்கு வாங்குவதற்கு உடன்படுகிற ஆன் என்று பொருள்படும் ;

(2) “ஒப்புவித்தல்” என்பது, உடைமையை ஆன் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குத் தமிழிருப்பாக உரிமைமாற்றம் செய்தல் என்று பொருள்படும் ;

(3) வாங்குநர் சர்க்குகளை எந்த நிலையில் ஒப்பந்தத்தின்படி ஒப்புவிப்பும் பெறுவதற்குக் கட்டும்பட்டவராவாரோ அந்த நிலையில் அவை இருக்கும்போது, அவை “ஒப்புவிக்கத்தக்க நிலை”யில் இருப்பதாகச் சொல்லப்படும் ;

(4) “சர்க்குகளின் உரிமைமூல ஆவணம்” என்பது, கப்பல் சர்க்குப் பட்டியல், கப்பல் சர்க்கு ஒப்புவிப்பு உரிமைச் சீட்டு, பண்டகசாலை காப்பாளரின் உறுதிச்சான்று, கப்பல் சர்க்கு மேடைக்குரியவரின் உறுதிச்சான்று, இருப்பூர்தியப் பற்றுச் சீட்டு, சர்க்குகளை ஒப்புவிப்பதற்கான உரிமைச் சீட்டு அல்லது அனுப்பானை மற்றும் சர்க்குகளின் உடைமை அல்லது ஆளுகையின் மெய்ப்பிப்பாக வழக்கமான வணிக நடைமுறையில் பயன்படுத்தப்படுகிற பிற ஆவணம் எதையும் அல்லது அதனை உடைமையில் கொண்டிருப்பவருக்கு அதில் சொல்லப்பட்டிருக்கும் சர்க்குகளை மேற்கூறிப்பு வாயிலாகவோ ஒப்புவிப்பு வாயிலாகவோ உரிமைமாற்றம் செய்வதற்கு அல்லது பெற்றுக்கொள்வதற்கு அதிகாரமளிக்கிற, அல்லது அதிகாரமளிப்பதாகப் புலப்படுகிற பிற ஆவணம் எதையும் உள்ளடக்கும் ;

(5) “தவறு” என்பது, முறையிலாச் செய்கை அல்லது தவறுகை என்று பொருள்படும் ;

(6) “வருங்காலச் சரக்குகள்” என்பது, விற்பனைக்கான ஒப்பந்தத் திற்குப் பின்பு, விற்குநரால் உற்பத்திசெய்யப்படவிருக்கிற அல்லது தயாரிக்கப்படவிருக்கிற அல்லது பெறப்படவிருக்கிற சரக்குகள் என்று பொருள்படும்;

(7) “சரக்குகள்” என்பது, வழக்குத் தொடுக்கத்தக்க உரிமைக் கோரிக்கை, பணம் ஆகியவை அல்லாத பிற அசைவியல் சொத்தின் வகை ஒவ்வொன்றும் என்று பொருள்படும் ; மேலும், அவை மூலதனப் பங்கு மற்றும் பங்குகள், வளரும் பயிர்கள், புல் ஆகியவற்றையும், மற்றும் நிலத் துடன் இணைக்கப்பட்டிருந்து, அல்லது நிலத்தின் பகுதியாக இருந்து, விற்பனைக்கு முன்பு, அல்லது விற்பனை ஒப்பந்தத்தின்படி, பிரித்திடுக்கப் படுவதற்கு உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருக்கிற பொருள்களையும் உள்ளடக்கும் ;

(8) வழக்கமான வணிக நடைமுறையில் தம்முடைய கடன்களைச் செலுத்தாமல் நிறுத்திவிட்டிருக்கிற அல்லது அவை செலுத்தப்பட வேண்டிய தாகும்போது, செலுத்த முடியாதிருக்கிற ஆள் ஒருவர், அவர் நொடிப்பு நிலைச் கான செயலைச் செய்திருந்தாலும் இல்லாவிட்டாலும், “நொடித்துப் போனவர்” என்று சொல்லப்படுவார் ;

(9) “வணிக முகவர்” என்பது, அத்தகைய முகவர் என்ற முறையில் சரக்குகளை விற்பதற்கு அல்லது விற்பனையின் நோக்கங்களுக்காகச் சரக்குகளை அனுப்பி வைப்பதற்கு அல்லது சரக்குகளை விவைக்கு வாங்கு வதற்கு அல்லது சரக்குகளைப் பிணையமாக வைத்துப் பணம் பெறுவதற்கு வழக்கமான வணிக நடைமுறையில் அதிகாரம் உடைய ஒரு வணிக முகவர் என்று பொருள்படும் ;

(10) “விலை” என்பது, சரக்குகளின் விற்பனைக்கான பணவகை மறுபயன் என்று பொருள்படும் ;

(11) “சொத்து” என்பது, சரக்குகளிலுள்ள பொதுவான சொத்துவிமை என்று பொருள்படுமே அன்றி, தனியிறு சொத்து என்று பொருள்படாது ;

(12) “சரக்குகளின் தரம்” என்பது, அவற்றின் நிலையை அல்லது நிலைமையை உள்ளடக்கும் ;

(13) “விற்குநர்” என்பது, சரக்குகளை விற்பனை செய்கிற அல்லது விற்பனை செய்ய உடன்படுகிற ஆள் என்று பொருள்படும் ;

(14) “குறித்தவகையிலான சரக்குகள்” என்பது, விற்பனைக்கான ஒப்பந்தம் ஒன்று செய்யப்படுகிற நேரத்தில் அடையாளம் காட்டப்பட்டவையும் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டவையுமான சரக்குகள் என்று பொருள்படும் ; மற்றும்

(15) இந்தச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்டு, ஆனால் பொருள் வரையறை செய்யப்படாதிருந்து, இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872இல் 9/1872. பொருள்வரையறைசெய்யப்பட்டுள்ள சொற்றொடர்கள், அந்தச் சட்டத்தில் அவற்றிற்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள பொருள்களைக் கொண்டிருக்கும்.

சட்டம்
9/1872இன்
வகையின்கள்
பொருந்துறுதல்.

3. இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872இன் நீக்கறவு செய்யப்படாத, 9/1872. இந்தச் சட்டத்தின் வெளிப்படையான வகையங்களுக்கு எந்த அளவுக்கு ஒவ்வாதனவாய் இருக்கின்றனவோ அந்த அளவுக்கு அல்லாமல், சரக்குகளின் விற்பனைக்கான ஒப்பந்தங்களுக்குத் தொடர்ந்து பொருந்துறும்.

அத்தியாயம் II

ஐப்பந்தம் உருவாதல்

விற்பனைக்கான ஒப்பந்தம்

4. (1) சரக்குகளின் விற்பனைக்கான ஒப்பந்தம் என்பது, எந்த விற்பனையும் விற்பதற்கான உடன்பாடும்.

வாங்குநருக்கு விற்குநர் உரிமையாற்றும் சொத்துவரிமையின் வாங்குநருக்கு விற்குநர் உரிமையாற்றும் செய்கிறாரோ அல்லது உரிமையாற்றும் செய்வதற்கு உடன்படுகின்றாரோ அந்த ஒப்பந்தமாகும். பகுதி-சொந்தக்காரர் ஒருவருக்கும் மற்றொருவருக்குமிடையே விற்பனை ஒப்பந்தம் ஓன்று இருக்கலாம்.

(2) ஒரு விற்பனை ஒப்பந்தம், வரைக்கட்டில்லாததாக அல்லது வரைக்கட்டுடையதாக இருக்கலாம்.

(3) ஒரு விற்பனை ஒப்பந்தத்தின்படி சரக்குகளின் மீதுள்ள சொத்துவரிமையானது விற்குநரிமீதுள்ள வாங்குநருக்கு உரிமையாற்றும் செய்யப்படுகிறவிடத்து, அந்த ஒப்பந்தம் விற்பனை என்று வழங்கப்பெறும், ஆனால், சரக்குகளின்மீதுள்ள சொத்துவரிமையின் உரிமையாற்றும் எதிர்காலத்தில் நிகழுவிருக்குமிடத்து, அல்லது அதன் பின்னர் நிறைவேற்றப் படவேண்டிய ஏதாவது வரைக்கட்டிற்கு உட்பட்டதாயிருக்குமிடத்து, அந்த ஒப்பந்தம் விற்பதற்கான உடன்பாடு என்று வழங்கப்பெறும்.

(4) அந்தக் காலம் கடந்துவிடுகிறபோது, அல்லது எந்த வரைக்கட்டுக்காலுக்கு உட்பட்டுச் சரக்குகளின்மீதுள்ள சொத்துவரிமையானது உரிமையாற்றும் செய்யப்படவேண்டுமோ அந்த வரைக்கட்டுகள் நிறைவேற்றப் படுகிறபோது, விற்பதற்கான உடன்பாடானது விற்பனையாகின்றது.

ஐப்பந்த முறையாடுகள்

5. (1) விற்பனைக்கான ஒப்பந்தமானது, சரக்குகளை ஒரு விலைக்கு வாங்குவதற்கான அல்லது விற்பதற்கான முற்பாடு ஓன்று செய்யப்பட்டு அத்தகைய முற்பாடு ஏற்கப்படுவதன் வாயிலாகச் செய்யப்படுகிறது. அந்த ஒப்பந்தம் சரக்குகளை உடன்டியாக ஒப்புவிப்பதற்கு அல்லது விலையை உடன்டியாகச் செலுத்துவதற்கு அல்லது இரண்டிற்கும் அல்லது தவணை முறைகளில் ஒப்புவிப்பதற்கு அல்லது செலுத்துவதற்கு, அல்லது ஒப்புவிப்பதோ செலுத்துவதோ இரண்டுமே ஒத்திப் போடப்பட வேண்டுமென்பதற்கு வகை செய்யலாம்.

(2) நிகழுறுக்காலத்தில் செல்லாற்றிலுள்ள சட்டம் எதனின் வகையங்களுக்கும் உட்பட்டு, விற்பனை ஒப்பந்தமானது, வரைமொழியாக அல்லது வாய்மொழியாக, அல்லது பகுதி வரைமொழியாகவும் பகுதி வாய்மொழியாகவும் செய்யப்படலாம் அல்லது தரப்பினர்களின் நடத்தையிலிருந்து உட்கிடையானதாக இருக்கலாம்.

ஐப்பந்தத்தின் நுதல்பொருள்

6. (1) விற்பனைக்கான ஒப்பந்தம் ஓன்றின் பொருளாக அமையும் சரக்குகள் விற்குநருக்குச் சொந்தமான அல்லது அவர் உடைமையில் இருக்க தற்போதுள்ள அல்லது வகுக்காலக்காலவோ அல்லது வருங்காலச் சரக்குகளாகவோ இருக்கலாம்.

(2) எந்தச் சரக்குகளை விற்குநர் பெறுதலானது, நிகழுக்கூடிய அல்லது நிகழுக்கூடியத்திலாத எதிர்மையைச் சார்ந்திருக்கின்றதோ அந்தச் சரக்குகளின் விற்பனைக்கான ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்படலாம்.

(3) விற்குநர், வருங்காலச் சரக்குகளை ஒரு விற்பனைக்கான ஒப்பந்தத்தின் வாயிலாகத் தற்போதே விற்பனை செய்வதாகப் புலப்படுத்துகிறவிடத்து, அந்த ஒப்பந்தமானது சரக்குகளை விற்பதற்கான ஓர் உடன்பாடாகச் செயற்படும்.

7. குறித்தவகையிலான சரக்குகளை விற்பதற்காக ஓர் ஒப்பந்தம் இருக்குமிடத்து, அந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட நேரத்தில் விற்குநருக்கு தெரியாமலே அந்தச் சரக்குகள் அழிந்துபோய்விடால், அல்லது அந்த விவரிப்பிற்கிணக்க அவை இனிமேலும் இருக்கவியலாத ஒப்பந்தத்திலுள்ள விவரிப்பிற்கிணக்க அவை இல்லாநிலையது ஆகும் அளவிற்குச் சேதமடைந்திருந்தால், அந்த ஒப்பந்தம் இல்லாநிலையது ஆகும் முன்பு சரக்குகள் அழிந்து போதல்.

விற்பனைக்கு முன்பு ஆரால் விற்பதற்கான உடன்பாடுற்குப் பின்டி சரக்குகள் அமிக்குபோது.

8. குறித்த வகையிலான சரக்குகளை விற்பதற்கான உடன்பாடு ஒன்று இருந்து, பின்னர் இழுப்பிடருக்கு ஆளாகக்கூடிய நிலைமை வாங்குநருக்கு வந்தமையும் முன்பு, விற்குநரின் அல்லது வாங்குநரின் சார்பிலான தவறு எதுவுமில்லாமல், அந்தச் சரக்கு அழிந்துபோகுமிடத்து அல்லது உடன்பாட்டிலுள்ள விவரிப்பிற்கணக்கு அவை இனிமேலும் இருக்கவியலாத அளவிற்குச் சேதமடைந்திருக்குமிடத்து, அதன் காரணமாக அந்த உடன்பாடு, தவிர்க்கப்படுகிறது.

விலை

விலையை உதவி கொடுத்து.

9. (1) விற்பனை ஒப்பந்தம் ஒன்றில் விலையானது அந்த ஒப்பந்தத்தின் வாயிலாக நிருணயிக்கப்படலாம், அல்லது அதனால் உடன்பட்டுள்ள முறையில் நிருணயிக்கப்படுமாறு விட்டுவிடலாம், அல்லது தரப்பினர்களுக்கு இடையேயான தொழில்நடப்புமுறைப்படி தீர்மானிக்கப்படலாம்.

(2) முன்சென்ற வகையங்களுக்கிணங்க விலை தீர்மானிக்கப்படாதவிடத்து, வாங்குநர் விற்குநருக்கு ஒரு தகுமான விலையைச் செலுத்துதல் வேண்டும். தகுமான விலை என்ன என்பது, ஒவ்வொரு குறிப்பிட்ட நேர்வின் குழ்நிலைகளைச் சார்ந்த பொருண்மை பற்றிய வினாவாகும்.

விலை மதிப்பீட்டின் படி விற்பதற்கான உடன்பாடு.

10. (1) முன்றாமவர் ஒருவர் விலை மதிப்பீடு செய்வதன் வாயிலாக விலை நிருணயிக்கப்படவேண்டும் என்ற வரையுரைகளின்மீது சரக்குகளை விற்பதற்கான உடன்பாடு ஒன்று இருக்கிறவிடத்து, மற்றும் அந்த முன்றாமவர் அந்த மதிப்பீட்டைக் கையாதவிடத்து அல்லது கையாதவிடத்து, அதன் காரணமாக அந்த உடன்பாடு தவிர்க்கப்படுகிறது :

வரம்புரையாக; சரக்குகள் அல்லது அவற்றின் பகுதி எதுவும், வாங்குநரிடம் ஒப்புவிக்கப்பட்டிருந்து அவரால் தனதாக்கம் செய்து கொள்ளப்பட்டிருக்குமாயின், அவர் அதற்காக ஒரு தகுமான விலையைச் செலுத்துதல் வேண்டும்.

(2) விற்குநரின் அல்லது வாங்குநரின் தவறு காரணமாக அத்தகைய முன்றாமவர் விலைமதிப்பீடு செய்வதினின்றும் தடுக்கப்படுகின்ற விடத்து, தவறு கையாத தரப்பினர், தவறு செய்த தரப்பினர் மீது இழுப்பிட்டிற்காக உரிமைவழக்குத் தொடரலாம்.

வரைக்கட்டுக்கூறும் நம்புறுதிகளும்

காலம்பற்றிய உடன்படுகைகள்.

11. ஒப்பந்தத்தின் வரையுரைகளிலிருந்து மாறுபட்ட கருத்துத் தேர்ன்றினாலன்றி, செலுத்துகைக்கான காலம் பற்றிய உடன்படுகைகள் விற்பனைக்கான ஒப்பந்தத்தின் சார்மாகக் கொள்ளப்படுவதில்லை. காலம் பற்றிய பிற எதேனும் உடன்படுகையும் ஒப்பந்தத்தின் சார்மாக இருக்கின்றதா இல்லையா— என்பது ஒப்பந்தத்தின் வரையுரைகளைப் பொறுத்து ஆகும்.

வரைக்கட்டும் நம்புறுதியும்.

12. (1) ஒரு விற்பனைக்கான ஒப்பந்தத்தின் பொருளாகவுள்ள சரக்குகளைப் பொறுத்து, அந்த ஒப்பந்தத்திலுள்ள ஓர் உடன்படுகையானது ஒரு வரைக்கட்டாக அல்லது நம்புறுதியாக இருக்கலாம்.

(2) ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கத்திற்கு இன்றியமையாததாக வுள்ள எந்த ஓர் உடன்படுகையின் மீறுகையானது, ஒப்பந்தம் மறுதலிக்கப்பட்டதாகக் கொள்வதற்கான ஒரு கோருரிமை உண்டாக இடமளிக்கிறதோ, அந்த உடன்படுகையானது ஒரு வரைக்கட்டாகும்.

(3) ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கத்திற்குப் பக்கச் சார்பாகவுள்ள அந்த ஓர் உடன்படுகையின் மீறுகையானது, இழுப்பிட்டுக்கான கோருரிமைக்குடம் கொடுத்து, ஆனால் சரக்குகளை வேண்டாமென மறுத்து, ஒப்பந்தம் மறுதலிக்கப்பட்டதாகக் கொள்வதற்கான கோருரிமை உண்டாக இடமளிக்காருக்கிறதோ அந்த உடன்படுகையானது நம்புறுதியாகும்.

(4) விற்பனைக்கான ஒப்பந்தத்திலுள்ள ஓர் உடன்படுகையானது ஒரு வரைக்கட்டா அல்லது நம்புறுதியா என்பது, ஒவ்வொரு நெர்விலும் அந்த ஒப்பந்தத்திற்குப் பொருள்கொள்ளுதலைப் பொறுத்ததாகும். ஓர் உடன்படுகையானது, ஒப்பந்தத்தில் நம்புறுதி என்ற கூறப்பட்டுள்ள பாதிலும், ஒரு வரைக்கட்டாக இருக்கலாம்,

13. (.) விற்பனைக்கான ஒப்பந்தமானது, விற்குநரால் நிறைவேற்றப் படவேண்டிய வரைக்கட்டு எதற்கும் உட்பட்டதாயிருக்குமிடத்து, வாங்குநர், அந்த வரைக்கட்டினை விட்டுக்கொடுக்கலாம்; அல்லது அந்த வரைக்கட்டின் மீறுகையை நம்புறுதியின் மீறுகையாகக் கொள்வதற்குத் தேர்வு செய்யலாம், ஆனால், ஒப்பந்தம் மறுதலிக்கப்பட்டதாகக் கொள்ளப்படுவதற்குக் காரணமாக அன்றி.

வரைக்கட்டு
நம்புறுதி
யாகக்
கொள்ளப்பட
வேண்டியது
எப்போது.

(2) விற்பனைக்கான ஒப்பந்தம் பிரிக்கப்படத்தக்கதாக இல்லாதிருந்து, வாங்குநர் சரக்குகளை அல்லது அவற்றின் பகுதியை ஏற்றுக்கொண்டிருக்கிற விடத்து, வெளிப்படையான அல்லது உட்கிடையான, ஒப்பந்த வரையிர அந்தப் படிக்கு இருந்தாலன்றி, விற்குநரால் நிறைவேற்றப்பட வேண்டிய, வரைக்கட்டு எதையும் மீறுவதானது நம்புறுதியை மீறுவதாக மட்டுமே கொள்ளப்பட முடியும். ஆனால், சரக்குகளை ஏற்க மறுத்து ஒப்பந்தம் மறுதலிக்கப்பட்டதாகக் கொள்ளப் படுவதற்குக் காரணமாக அன்றி.

(3) நிறைவேற்றவியலாமை காரணமாக அல்லது பிறவாறாக, எந்த வரைக்கட்டு அல்லது நம்புறுதியை நிறைவேற்றாதிருப்பதனைச் சட்டம் விடுவிக்கிறதோ அந்த வரைக்கட்டு அல்லது நம்புறுதி எதைப்பொறுத்தும் இந்தப் பிரிவிலுள்ள எதுவும் பாதிப்பதில்லை.

14. விற்பனைக்கான ஒப்பந்தம் ஒன்றில், அந்த ஒப்பந்தத்தின் சூழ்நிலைகள் மாறுபட்ட கருத்தைக் காட்டுவனவாக இருந்தாலன்றி,—

உரிமைமூலம்
முதலியன
குறித்து உட்
கிடையான
பொறுப்
பேற்பு.

(அ) விற்பனையைப் பொறுத்தவரையில், விற்குநர் சரக்குகளை விற்பதற்கான உரிமையை உடையவர் என்பதற்கும், விற்பதற்கான உடன்பாட்டினைப் பொறுத்தவரையில், சொத்துரிமை உரிமைமாறும் நேரத்தில் அவர் அந்தச் சரக்குகளை, விற்பதற்கான உரிமையை உடையவர் என்பதற்கும், விற்குநர் சார்பில் ஓர் உட்கிடையான வரைக்கட்டு இருக்கிறது ;

(ஆ) வாங்குநர் சரக்குகளின் அமைதியான உடைமையைக் கொண்டிருக்கவும் துய்க்கவும் செய்வார் என்பதற்கு ஓர் உட்கிடையான நம்புறுதி இருக்கிறது;

(இ) ஒப்பந்தம் செய்யப்படுகிற நேரத்தில் அல்லது அதற்கு முன்பு வாங்குநருக்கு விளம்ப்பட்டிராததான அல்லது தெரியவந்திராததான மூன்றாமவர் எவருக்குமுள்ள பொறுப்புரிமை அல்லது வில்லங்கம் எதற்கும் சரக்குகள் உட்பட்டிருக்கவில்லை என்பதற்கு ஓர் உட்கிடையான நம்புறுதி இருக்கிறது.

15. விவரிப்பின்படி சரக்குகளை விற்பதற்காக ஒப்பந்தம் இருக்குமிடத்து, விவரிப்பின் அந்தச் சரக்குகள் அந்த விவரிப்புடன் ஒத்திருப்பவையாக இருக்க வேண்டும் படி விற்பனை. என்று ஓர் உட்கிடையான வரைக்கட்டு இருக்கிறது; மற்றும், மாதிரியின்படியும் அத்துடன் விவரிப்பின்படியும் விற்பனை செய்யப்பட்டிருக்குமாயின், சரக்குகள் விவரிப்புக்கு ஒத்திருப்பவையாகவும் இல்லாதிருக்குமாயின், அந்த மொத்தச் சரக்குகளும் மாதிரியுடன் ஒத்திருப்பது போதுமானது அல்ல.

16. இந்தச் சட்டத்தின் வகையங்களுக்கும், நிகழுறு காலத்தில் செல்லாற்றலி தரம் அல்லது தகுதி குறித்த உட்கிடையான ஒப்பந்தத்தின்படி குறிப்பிட்ட நோக்கம் எதற்காகவும் வழங்கப்பட்ட சரக்குகளின் வரைக்கட்டுகள். தரம் அல்லது தகுதி குறித்து, பின்வருபவை தவிர உட்கிடையான நம்புறுதி அல்லது வரைக்கட்டு எதுவும் இல்லை :—

(1) விற்குநரின் திறமையை அல்லது தேர்வுத்திறனைத் தாம் நம்பி யிருப்பதைக் காட்டும் வகையில், வாங்குநர் வெளிப்படையாகவோ உட்கிடையாகவோ எந்தக் குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் சரக்குகள் தேவைப்படுகின்றனவோ அந்த நோக்கத்தை விற்குநருக்குத் தெரிவித்தும், அந்தச் சரக்குகள், விற்குநர் (அவர் உற்பத்தியாளராக அல்லது தயாரிப்பாளராக இருந்தாலும் இல்லாவிடாலும்) தம் வணிக நடைமுறையில் வழங்கத்தக்க விவரிப்புடையனவாகவும் இருக்குமிடத்து. அத்தகைய நோக்கத்திற்கு அந்தச் சரக்குகள் தகுமான அளவுக்குப் பொருத்தமானவையாக இருக்கும் என்பதற்கு ஓர் உட்கிடையான வரைக்கட்டு இருக்கிறது :

வரம்புறையாக : அதற்கான புனைவுரிமையின்படி அல்லது பிற வானிகப் பெயரின்படியுள்ள ஒரு குறித்துரைக்கப்பட்ட உருப்படியின் விற்பனைக்கான ஒப்பந்தத்தைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட நோக்கம் எதற்கும் அது தக்கதாயிருப்பதைப் பொறுத்து உட்கிடையான வரைக்கட்டு எதுவும் இல்லை.

(2) ஒரு விவரிப்பின்படி சரக்குகளை வாணிகம் செய்கிற விற்குநர் ஒருவரிடமிருந்து, (அவர் உற்பத்தியாளராக அல்லது தயாரிப்பாளராக இருந்தாலும் இல்லாவிட்டாலும்) அந்த விவரிப்பின்படி சரக்குகள் வாங்கப்படுமிடத்து, அந்தச் சரக்குகள் வாணிகத்துக்கு ஏற்ற தரமுடையவாக இருத்தல் வேண்டும் என்பதற்கு ஓர் உட்கிடையான வரைக்கட்டு இருக்கிறது :

வரம்புரையாக : வாங்குநர், அந்தச் சரக்குகளை ஆய்வு செய்து பார்த்திருப்பாராயின், அத்தகைய ஆய்வு வெளிப்படுத்தியிருக்கக்கூடிய குறைபாடுகளைப் பொறுத்து உட்கிடையான வரைக்கட்டு எதுவும் இருத்தல் ஆகாது.

(3) ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்கான தரம் அல்லது தகுதி பொறுத்த ஓர் உட்கிடையான நம்புறுதி அல்லது வரைக்கட்டு வனிக வழக்காறு காரணமாகச் சேர்க்கப்படலாம்.

(4) ஓர் வெளிப்படையான நம்புறுதி அல்லது வரைக்கட்டு அதனுடன் ஒவ்வாததாக இருந்தாலன்றி, இந்தச் சட்டத்தில் உட்கிடையாக உள்ள நம்புறுதியை அல்லது வரைக்கட்டினை இல்லாததாக ஆக்குவதில்லை.

மாதிரியின்படி விற்பனை:

17. (1) ஒரு விற்பனைக்கான ஒப்பந்தத்தில் மாதிரியின்படி விற்பனை என்று வெளிப்படையான அல்லது உட்கிடையான ஒரு வரையிலை இருக்குமிடத்து, அந்த ஒப்பந்தமானது மாதிரியின்படி விற்பனைக்கான ஓர் ஒப்பந்தம் ஆகும்.

(2) மாதிரியின்படி விற்பனைக்கான ஓர் ஒப்பந்தத்தைப் பொறுத்த வரையில்—

(அ) மொத்தச் சரக்கும் தரத்தில் மாதிரியோடு ஒத்ததாக இருக்க வேண்டும் என்று,

(ஆ) வாங்குநர் மொத்தச் சரக்கையும் அந்த மாதிரியுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதற்குத் தகுடான் வாய்ப்பு உடையவர் ஆவார் என்று,

(இ) மாதிரியைத் தகுமானமுறையில் ஆய்வுசெய்து பார்க்கும்போது தெளிவாகத் தெரியாத சரக்குகளை வாணிகத்திற்கு ஏற்றனவாக இல்லாதவாறு ஆக்குகிற குறைபாடு எதுவும் அற்றதாகச் சரக்குகள் இருத்தல் வேண்டும் என்று

ஓர் உட்கிடையான வரைக்கட்டு இருக்கிறது.

அத்தியாயம் III

ஒப்பந்தத்தின் விளைவுகள்

விற்குநருக்கும் வாங்குநருக்குமிடையோன கொத்து உரிமைமாற்றம்

சரக்குகள் குறித்தறியப்பட்டிராத சரக்குகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று இருக்கிறவிடத்து, அந்தச் சரக்குகள் குறித்தறியப்பட்டாலன்றியும் குறித்தறியப்படும் வரையிலும், அந்தச் சரக்குகளின் மீதுள்ள சொத்துரிமை எதுவும் வாங்குநருக்கு உரிமைமாற்றம் ஆவதில்லை.

19. (1) குறித்தவகையிலுள்ள அல்லது குறித்தறியப்பட்டுள்ள சரக்குகளை விற்பதற்கான ஒப்பந்தம் ஒன்று இருக்குமிடத்து, அவற்றின்மீதுள்ள சொத்துரிமையானது, அந்த ஒப்பந்தத்தின் தரப்பினர்கள் அது எப்போது உரிமை மாற்றம் ஆக வேண்டும் என்று கருதுகிறார்களோ அப்போது வாங்குநருக்கு உரிமைமாற்றம் ஆகும்.

(2) தரப்பினர்களின் கருத்தைக் கண்டறியும் நோக்கத்திற்காக, ஒப்பந்தத்தின் வரையுரைகளையும், தரப்பினர்கள் நடந்துகொள்ளும் முறையையும், அந்த நேரவின் சூழ்நிலைகளையும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.

(3) மாறுப்பட்ட கருத்துத் தோன்றினாலன்றி, பிரிவு 20 முதல் பிரிவு 24 வரையிலுள்ள பிரிவுகளில் அடங்கியிருக்கும் விதிகள், சரக்குகளின் மீதுள்ள சொத்துரிமையானது வாங்குநருக்குச் சென்றடையவேண்டிய காலம் பற்றித் தரப்பினர்களின் கருத்தைக் கண்டறிவதற்கான விதிகளாகும்.

20. ஒப்புவிக்கத்தக்க நிலையிலுள்ள குறித்தவகையிலான சரக்குகளை விற் பதற்காக ஒரு வரைக்கட்டில்லா ஒப்பந்தம் இருக்குமிடத்து, அந்த ஒப்பந்தம் செய்யப்படுங்கால், அந்தச் சரக்குகளின் மீதுள்ள சொத்துரிமையானது வாங்கு நருக்குச் சென்றடைகிறது, மற்றும் விலையைச் செலுத்தும் காலம் அல்லது சரக்குகளை ஒப்புவிக்கும் காலம் அல்லது இரண்டுமே ஒத்திப்போடப்படுகின்றனவா என்பது முக்கியமன்று.

ஒப்புவிக்கத் தக்க நிலை விலை குறித்த வகையிலான சரக்குகள்.

21. குறித்தவகையிலான சரக்குகளை விற்பதற்கான ஒப்பந்தம் ஒன்று இருந்து, அவற்றை ஒப்புவிக்கத்தக்க நிலைக்குத்தொண்டு வருவதற்காக அந்தச் சரக்குகளைப் பொறுத்து விற்குநர் ஏதாவதொன்றைச் செய்யக்கட்டுப்பட்ட வராயிருக்குமிடத்து, அது செய்யப்பட்டு வாங்குநர் அது பற்றிய அறிவிப்புப் பெறும் வரையில் சொத்துரிமையானது சென்றடையாது.

குறித்தவகை யிலான சரக்குகள் ஒப்புவிக்கத் தக்க நிலைக்குத்தொண்டு வரப்படுதல் வேண்டும்.

22. ஒப்புவிக்கத்தக்க நிலையிலுள்ள குறித்தவகையிலான சரக்குகளை விற்பதற்கான ஒப்பந்தம் ஒன்று இருந்து, ஆனால் விலையைக் குறித்தறியும் நோக்கத்திற்காக எடைபோட, அளக்க, ஆய்வு செய்ய அல்லது சரக்குகளைப் பொறுத்து பிறசெயல் அல்லது செய்கை எதனையும் செய்ய விற்குநர் கட்டுப் பட்டிருக்குமிடத்து, அத்தகைய செயல் அல்லது செய்கை செய்யப்பட்டு வாங்குநர் அது பற்றிய அறிவிப்புப்பெறும் வரையில் சொத்துரிமை சென்றடையாது.

ஒப்புவிக்கத் தக்க நிலையிலுள்ள குறித்தறியும் நோக்கத்தொண்டு வரப்படுதல் சரக்குகள், விலையைக் குறித்தறியும் பொருட்டு விற்குநர் அச்சரக்குகளைப் பொறுத்து ஏதாவது செய்ய வேண்டி யிருக்கும் போது.

23. (1) குறித்தறியப்பட்டிராத அல்லது வருங்காலச் சரக்குகளை, விவரிப்பின்படி விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்று இருந்து, அந்த விவரிப்பின்படியும் ஒப்புவிக்கத்தக்க நிலையிலும் உள்ள சரக்குகள் வாங்குநரின் இசைவுடன் விற்குநரால் அல்லது வரைக்கட்டின்றி உரித்தாக்கிக் கொள்ளப்படுமிடத்து, அந்தன்மேல் சரக்குகளின் பேரிலுள்ள சொத்துரிமையானது வாங்குநருக்குச் சென்றடையும். அத்தகைய இசைவு வெளிப்படையானதாகவோ உட்கிடையான தாகவோ இருக்கலாம். மேலும், அது அந்த உரித்தாக்கம் செய்யப்படுவதற்கு முன்போ பின்போ அளிக்கப்படலாம்.

குறித்தறியப் பட்டிராத சரக்குகளை விற்பனை செய்தலும், உரித்தாக்குதலும்.

ஊர்தியிடம் ஒப்புவித்தல்

(2) ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, விற்குநர் சரக்குகளை வாங்குநரிடம் அல்லது வாங்குநருக்கு அனுப்பும் நோக்கத்திற்காக ஊர்தியர் ஒருவரிடம் அல்லது பிற ஒப்படையம் பெறுநர் ஒருவரிடம் (வாங்குநரால் பெயர் குறிப் பிடப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும்) ஒப்புவித்திருந்து, அயலடைவு செய்யும் உரிமையை ஒதுக்கிவைத்துக் கொள்ளாதவிடத்து, அவர் சரக்குகளை வரைக்கட்டின்றி அந்த ஒப்பந்தத்திற்கென உரித்தாக்கிவிட்டதாகக் கொள்ளப்படுவார்.

24. சரக்குகள் ஒப்பேற்மின்மீது அல்லது “விற்பனை அல்லது திருப்பிக் கொடுத்து விடுதல்” என்பதன் மீது அல்லது அது போன்ற பிற வரையுரைகளின் மீது வாங்குநரிடம் ஒப்புவிக்கப்படுங்கால்—

ஒப்பேற்மின் மீதோ “விற்பனை அல்லது திருப்பிக் கொடுத்தல்” என்பதன் மீதோ அனுப்பப்படும் சரக்குகள்.

(அ) அவர் தமது ஒப்புதலளிப்பையோ ஏற்பையோ விற்குநருக்குத் தெரிவிக்கிற போது அல்லது அந்த வாணிக நடவடிக்கையை ஏற்கும் வகையில் பிறசெயல் எதனையும் செய்கிறபோது வாங்குநரிடம் சரக்குகளின் மீதுள்ள சொத்துரிமை சென்றடையும்;

(ஆ) அவர் தமது ஒப்புதலளிப்பையோ ஏற்பையோ விற்குநருக்குத் தெரிவிக்காதிருக்கிறார், ஆனால், ஏற்க மறுக்கும் அறிவிப்பைக் கொடுக்காது சரக்குகளை நிறுத்திவைத்துக் கொள்வாராயின், அப்போது, அந்தச் சரக்குகளைத் திருப்பிக் கொடுப்பதற்குக் காலம் குறிக்கப்பட்டிருப்பின், அந்தக் காலம் கழிவுறுவதன் மீதும், காலம் எதுவும் குறிக்கப்பட்டிராதிருப்பின் தகுமான காலம் கழிவுறுவதன் மீதும் வாங்குநரிடம் சரக்குகளின் மீதுள்ள சொத்துரிமை சென்றடையும்.

அயலடைவு
செய்யும்
உரிமையை
ஒதுக்கி
வைத்துக்
கொள்ளுதல்.

25. (1) குறித்தவைகையிலான சரக்குகளை விற்பதற்காக ஓர் ஒப்பந்தம் இருக்குமிடத்து, அல்லது சரக்குகள் ஒப்பந்தத்திற்கெனப் பின்னர் உரித் தாக்கிக் கொள்ளப்பட்டிருக்குமிடத்து, விற்குநர் சரக்குகளை அயலடைவு செய்யும் உரிமையை ஒப்பந்த வரையுரைகள் அல்லது உரித்தாக்க வரையுரைகள் வாயிலாக சில வரைக்கட்டுகள் நிறைவேற்றப்படும் வரையில், ஒதுக்கி வைத்துக் கொள்ளலாம். அத்தகைய நேரவில் வாங்குநருக்கு அனுப்பும் நோக்கத்திற்காக, வாங்குநருக்கு அல்லது ஊர்தியருக்கு, அல்லது பிற ஒப்படையை பெறுநருக்குச் சரக்குகள் ஒப்புவிக்கப்பட்டிருந்தபோதிலும், விற்குநரால் விதிக்கப்பட்ட வரைக்கட்டுகள் நிறைவேற்றப்படும் வரையில் சரக்குகளின் மீதுள்ள சொத்துரிமை வாங்குநரிடம் சென்றடைவதில்லை.

(2) சரக்குகள் கப்பலில் ஏற்றப்பட்டு, அல்லது இருப்பூர்தி மூலம் கொண்டு கெல்லப்படுவதற்காக இருப்பூர்தி நிருவாகத்திடம் ஒப்புவிக்கப்பட்டு, விற்குநரின் அல்லது அவருடைய முகவரின் ஆணையின்படி கப்பல் சரக்குப் பட்டியல் மூலம் அல்லது, நேர்வுக்கேற்ப, இருப்பூர்திப் பற்றுச்சீட்டுமூலம் அந்தச் சரக்குகள் ஒப்புவிக்கத்தக்கனவாக இருக்குமிடத்து, விற்குநர் தீர்வு செய்யும் உரிமையை ஒதுக்கி வைத்துக்கொள்கிறார் என்பதாக முகநிலையிலேயே கொள்ளப்படும்.

(3) சரக்குகள் விற்குநர், விலைக்கான ஒரு மாற்றுச்சீட்டை வாங்குநரின் பெயரில் எழுதி, அந்த மாற்றுச்சீட்டின் ஏற்பு அல்லது அதற்கான செலுத்தம் செய்யப்பெறுவதற்காக, அதனைக் கப்பல் சரக்குப் பட்டியலுடன் அல்லது, நேர்வுக்கேற்ப, இருப்பூர்திப் பற்றுச்சீட்டுடன் சேர்த்து வாங்குநருக்கு அனுப்புமிடத்து, வாங்குநர் அந்த மாற்றுச்சீட்டுக்கு மதிப்பீடிப்புச் செய்யில்லையனில், அவர்கப்பல் சரக்குப் பட்டியலை அல்லது இருப்பூர்திப் பற்றுச்சீட்டைத் திருப்பியனுப்பக்கட்டுப்பட்டவராவர்; மற்றும், அவர் கப்பல்சரக்குப் பட்டியலை அல்லது இருப்பூர்திப் பற்றுச்சீட்டைச் சட்டமுரைகாக நிறுத்திவைத்துக் கொள்வாராயின் சரக்குகளின் மீதுள்ள சொத்துரிமையானது அவரிடம் சென்றடைவதில்லை.

விளக்கம்.—இந்தப் பிரிவில் “‘இருப்பூர்தி’” மற்றும் “‘இருப்பூர்திய நிருவாகம்’” என்ற சொல்லும், சொற்றொடரும் இந்திய இருப்பூர்தியச் சட்டம், 1890 இன்படி முறையே அவற்றுக்குக் குறித்தளிக்கப்பட்டுள்ள பொருள்களைக் 9/1890 கொண்டிருக்கும்.

இழப்பிடர்மூக
நிலையிலேயே
சொத்துரிமை
யுடன் சென்ற
டையும்.

26. பிறவாறாக உடன்பாடு இருந்தாலன்றி, சரக்குகளின் மீதுள்ள சொத்துரிமை வாங்குநருக்கு உரிமைமாற்றம் செய்யப்படுவரையில் அச்சரக்குகள் விற்குநருக்கான இழப்பிடராக அமைந்து நிற்கும். ஆனால், சரக்குகளின் மீதுள்ள சொத்துரிமையானது வாங்குநருக்கு உரிமைமாற்றம் செய்யப்பட்டிருக்கும்போது, சரக்குகள் ஒப்புவிக்கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் அவை வாங்குநருக்கான இழப்பிடராக இருக்கும்:

வரம்புரையாக : வாங்குநரின் அல்லது விற்குநரின் தவறு காரணமாக ஒப்புவிப்பது காலந்தாழ்த்தப்பட்டிருக்கிறவிடத்து, எந்த இழப்பு அந்தத் தவறு இருந்தாலெலாமிய ஏற்பட்டிருக்க முடியாதோ அந்த இழப்பு எதுவும் பொறுத்து, அந்தச் சரக்குகள், தவறு செய்திருக்கிற தரப்பினரின் இழப்பிடருக்கு உள்ளாகக் கூடியனவாய் இருக்கும் :

மேலும் வரம்புரையாக : மற்றைய தரப்பினரின் சரக்குகள் பொறுத்த ஒப்படையை பெறுநர் என்னும் முறையில் விற்குநருடைய அல்லது வாங்குநருடைய கடமைகளை அல்லது கடப்பாடுகளை இந்தப் பிரிவில் உள்ள எதுவும் பாதிப்பதில்லை.

உரிமை மூலத்தின் உரிமைமாற்றம்

உரிமையாளரல்
வாந் ஆளால்
செய்யப்படும்
விற்பனை.

27. இந்தச் சட்டத்தின் வகையங்களுக்கும் நிகழுறுகாலத்தில் செல்லாற்ற விலூள் பிற சட்டம் எதனின் வகையங்களுக்கும் உட்பட்டு, சரக்குகளுக்கு உரிமையாளராக இல்லாதவரும், அவற்றின் உரிமையாளரின் அதிகாரத்துடனோ அல்லது இசைவுடனோ அவற்றை விற்பனை செய்யாதவருமான ஓர் ஆளால் சரக்குகள் விற்கப்படுமிடத்து, விற்குநரின் விற்பனை செய்வதற்கான அதிகாரத்தை மறுதலிப்பதினின்றும் அந்தச் சரக்குகளின் உரிமையாளர் தமது நடத்தையினால் தடுக்கப்பட்டிருந்தாலன்றி, சரக்குகளின் விற்குநர் பெற்றிருந்ததைவிட மேலான உரிமைமூலத்தை வாங்குநர் பெறமாட்டார்:

வரம்புரையாக : ஒரு வணிக முகவர், உரிமையாளரின் இசைவுடன் சரக்குகளை அல்லது அந்தச் சரக்குகளின் உரிமையுல் ஆவணத்தை உடைமையில் கொண்டிருக்குமிடத்து, வணிக முகவரின் வழக்கமான வணிக நடைமுறையில் செயல்வழகின்றபோது அவரால் செய்யப்படும் விற்பனை எதுவும், அந்த விற்பனையைச் செய்ய சரக்குகளின் உரிமையாளரால் வெளிப்படையாக அவர் அதிகாரமளிக்கப்பட்டிருந்தாற்போன்றே செல்லுநிலையது ஆகும்; ஆனால், வாங்குநர் நல்லெண்ணத்துடன் செயல்வழாகவும் விற்பனைக்கான ஒப்பந்தநேரத்தில் விற்பதற்கான அதிகாரத்தை விற்குநர் பெற்றிருக்கவில்லை என்னும் அறிவிப்பை பெறாதவராகவும் இருப்பார்.

28. சரக்குகளின் பலவேறு கூட்டு உரிமையாளர்களில் ஒருவர், உடன் கூட்டு உரிமையாளர்களின் அனுமதியுடன் தனி உடைமையில் அவற்றைக் கொண்டிருப்பாராயின், அத்தகைய கூட்டு உரிமையாளரிடமிருந்து நல்லெண்ணத்துடன் சரக்குகளை வாங்குபவராகவும், விற்பனைக்கான ஒப்பந்த நேரத்தில் விற்பதற்கான அதிகாரத்தை அந்த விற்குநர் பெற்றிருக்கவில்லை என்னும் அறிவிப்பைப் பெறாத-வராகவும் உள்ள ஆள் எவருக்கும், சரக்குகளின்மீதுள்ள சொத்துரிமையானது உரிமைமாற்றம் ஆகிறது.

9 | 1872.

29. சரக்குகளின் விற்குநர், இந்திய ஒப்பந்தச் சட்டம், 1872 இன் பிரிவு 19 அல்லது பிரிவு 19(A)-வின்படியான தவிர்த்து ஒப்பந்தத்தின்படி சரக்குகளின் உடைமையைப் பெற்றிருந்து, ஆனால் விற்பனையின் நேரத்தில் அந்தக்கல்லூர் போன்ற வாங்குநர் சரக்குகளுக்குச் சரியான ஒப்பந்தம் இருத்தறவு செய்யப்பட்டிராதபோது, வாங்குநர் சரக்குகளுக்குச் சரியான உரிமை மூலத்தைப் பெறுகிறார், ஆனால், அவர் அவற்றை நல்லெண்ணத்துடன் வாங்கியவராகவும் விற்குநரின் உரிமை மூலத்தின் குறைபாடு பற்றிய அறிவிப்பைப் பொறுத்து வேண்டும்.

30. (1) ஆன் ஒருவர், சரக்குகளை விற்றிருந்து அந்தச் சரக்குகளை விற்பனைக்குப் பின்பு விற்குநர் அல்லது வாங்குநர் உடையையில் வைத்துக் கொண்டிருக்கிறவிடத்து அல்லது தம் உடையையில் கொண்டிருக்கிறவிடத்து, அந்த ஆளால் அல்லது அவருக்காகச் செயலுறுகிற வனிக முகவரால், விற்பனை, அடகு அல்லது பிற உரிமைமாற்றம் எதன் மூலமும் அந்தச் சரக்குகள் அல்லது உரிமைமூல ஆவணங்கள், நல்லெண்ணத்துடனும் முந்திய விற்பனை பற்றிய அறிவிப்பு இல்லாமலும் பெறுபவராகவுள்ள ஆன் எவருக்கும், ஒப்புவிக்கப்படுவது அல்லது உரிமை மாற்றம் செய்யப்படுவதானது, அந்த ஒப்புவிப்பு அல்லது உரிமைமாற்றம் செய்கிற அந்த ஆன் அதைச் செய்வதற்குச் சரக்குகளின் உரிமையாளரால் வெளிப்படையாக அதிகாரமளிக்கப்பட்டிருந்தாற் போன்ற அதே விளைவினை உடையது ஆகும்.

(2) ஆன் ஒருவர், சரக்குகளை வாங்கியிருந்து அல்லது வாங்குவதற்கு உடன்பட்டிருந்து விற்குநின் இசைவுடன் அந்தச் சரக்குகளின் அல்லது அந்தச் சரக்குகளுக்கான உரிமை மூல ஆவணங்களின் உடைமையைப் பெறுகிற விட்டது, அந்த ஆளால் அல்லது அவருக்காகச் செயலுறுகிற வணிகமுகவரால், விற்பனை அடகு அல்லது பிற உரிமைமாற்றம் எதன் மூலமும், அந்தச் சரக்குகள் அல்லது உரிமை மூல ஆவணங்கள் நல்லெண்ணத்துடனும், முதல் விற்குநருக்கு அந்தச் சரக்குகளைப் பொறுத்து உள்ள பற்றுரிமை அல்லது பிற உரிமைதையும் பற்றிய அறிவிப்பு இல்லாமலும் பெறுவதற்காகவுள்ள ஆள் எவருக்கும் ஒப்புவிக்கப் படுவது அல்லது உரிமைமாற்றம் செய்யப்படுவது அத்தகைய பற்றுரிமை அல்லது உரிமை இல்லாதிருந்தாற்போன்ற விளைவினை உடையது ஆகும்.

அத்தியாயம் IV

ஓப்பந்தத்தின் நிறைவேற்றம்

31. விற்பனைக்கான ஒப்பந்தத்தின் வரையுறைகளுக்கிணங்க, சரக்குகளை ஒப்புவிப்பது விற்குநரின் கடமையும், அவற்றை ஏற்றுக்கொண்டு அவற்றிற்கான தொகை செலுத்துவது வாங்குநரின் கடமையும் ஆகும்.

32. பிறவாறாக உடன்பாடு இருந்தாலன்றி, சரக்குகளை ஒப்புவிப்பதும் செலுத்துவதும் ஒருங்கியவான் வரைக்கட்டுகளாகும்; அதாவது, ஒருங்கியவான் வரைகள் கட்டுப்பதற்கு விலையைச் செலுத்துவதும் ஒருங்கியவான் வரைக்கட்டுகளாகும்; அதாவது, விலைக்கு ஈடாகச் சரக்குகளின் உடைமையை வாங்குநருக்குக் கொடுப்பதற்கு விற்குநர் ஆயத்தமாகவும் விருப்பமுடையவராகவும் இருந்தல் வேண்டும்; மற்றும், சரக்குகளின் உடைமைக்கு ஈடாக விலையைச் செலுத்துவதற்கு வாங்குநர் அயத்தமாகவும் விருப்பமுடையவராகவும் இருந்தல் வேண்டும்.

ஒப்புவித்தல்.

33. விற்பனை செய்யப்பட்ட சரக்குகளின் ஒப்புவிப்பு எதைச் செய்தால் அது தரப்பினர்களால் ஒப்புவிப்பாகக் கொள்ளப்படுவதற்குத் தரப்பினர்கள் உடன் படுகிறார்களோ அது எதையும் செய்வதன் வாயிலாக அல்லது எதைச் செய்தால் வாங்குநரின் உடைமையில் அல்லது அவர் சார்பாக அவற்றைக் கொண்டு அது வாங்குநரின் உடைமையில் அல்லது அவர் சார்பாக அவற்றைக் கொண்டு இருக்க அதிகாரம் பெற்றிருக்கும் எவ்வேறும் ஆளின் உடைமையில் வைக்கும் விளைவு உடையதாயிருக்கிறதோ அது எதையும் செய்வதன் வாயிலாகச் செய்யப்படலாம்.

மகுதியாக
ஒப்புவித்தலின்
விளைவு.

34. சரக்குகள் முழுவதற்குமான ஒப்புவித்தல் நடந்து கொண்டிருக்ககையில், சரக்குகளின் பகுதி ஒப்புவிக்கப்படுவது, அத்தகைய சரக்குகளின்மீதுள்ள சொத்துரிமை சென்றவைதற்காகச் சரக்குகள் முழுவதன் ஒப்புவிப்பு போன்ற அதே விளைவு உடையதாக இருக்கும்; ஆனால், முழுவதனின்றும், பிரிந்துவிடுகிற கருத்துடன் செய்யப்படும் சரக்குகளின் பகுதி ஒப்புவிப்பானது, எஞ்சியுள்ளவற்றின் ஒப்புவிப்பாகச் செயற்படாது.

35. வெளிப்படையான ஒப்பந்தம் எதுவும் இருக்கும்போது தவிர, வாங்குநர் ஒப்புவிப்பக்காக ஒப்புவிப்புக்காக விண்ணப்பிக்கும் வரையில், சரக்குகளின் விற்குநர் அவற்றை விண்ணப்பித்தல் ஒப்புவிக்கக் கட்டுப்பட்டவர் அல்லர்.

ஒப்புவிப்புப்
பற்றிய
விதிகள்.

36. (1) சரக்குகளின் உடைமையை வாங்குநர் எடுத்துக்கொள்ள வேண்டுமா அல்லது அவற்றை விற்குநர் வாங்குநருக்கு அனுப்பிவைக்க வேண்டுமா என்பது, ஒவ்வொரு நேரவைப் பொறுத்தும், தரப்பினர்களுக்கிடையே உள்ள வெளிப்படையான அல்லது உட்கிடையான ஒப்பந்தத்தைச் சார்ந்த ஒரு விளாப்பொருளாகும், அத்தகைய ஒப்பந்தம் எதுவும் இருக்கும் போது தவிர, விற்பனை செய்யப்பட்ட சரக்குகள் விற்பனை நேரத்தில் அவை இருக்கிற இடத்திலே ஒப்புவிக்கப்படுதல் வேண்டும், மற்றும் விற்கப்படுவதற்கு உடன்பட்ட சரக்குகளை விற்பதற்கான உடன்பாடு செய்து கொள்ளப்பட்ட நேரத்தில் அவை இருக்கிற இடத்திலே அல்லது அப்போது அவை இல்லாதிருப்பின், அவை உற்பத்தி செய்யப்படுகிற அல்லது தயாரிக்கப்படுகிற இடத்திலே ஒப்புவிக்கப்படுதல் வேண்டும்.

(2) விற்பனைக்கான ஒப்பந்தத்தின்படி விற்குநர் சரக்குகளை வாங்குநருக்கு அனுப்பக் கட்டுப்பட்டிருந்து, ஆனால் அவற்றை அனுப்புவதற்கான காலம் எதுவும் குறிக்கப்படாதவிடத்து, விற்குநர் ஒரு தகுமான காலத்திற்குள் அவற்றை அனுப்பக் கட்டுப்பட்டவராவார்.

(3) விற்பனை நேரத்தில் சரக்குகள் மூன்றாமவர் ஒருவரின் உடைமையில் இருக்கிறவிடத்து, அத்தகைய மூன்றாமவர் தாம் அந்தச் சரக்குகளை வாங்குநரின் சார்பாக வைத்திருப்பதாக அவருக்கு ஒப்புகை அளித்தாலன்றியும், அளிக்கும் வரையிலும், வாங்குநருக்கு விற்குநரால் ஒப்புவிப்பு எதுவும் இல்லை:

வரம்: ஜெர்யாக: இந்தப் பிரிவிலுள்ள எதுவும், சரக்குகளுக்கான உரிமை ஆவணம் எதையும் வழங்கும் அல்லது உரிமைமாற்றம் செய்யும் நடவடிக்கையைப் பாதிப்பதில்லை.

(4) ஒப்புவிப்புச் செய்யக் கோருவதோ முற்படுவதோ ஒரு தகுமான நேரத்தில் செய்யப்பட்டாலன்றி, அது பயனற்றதாகக் கொள்ளப்படலாம், தகுமான நேரம் எது என்பது பொருண்மை பற்றிய வினாவாகும்.

(5) பிறவாறாக உடன்பாடு இருந்தாலன்றி, சரக்குகளை ஒப்புவிக்கத் தக்க நிலைக்குக் கொண்டு வருவதற்கான, மற்றும் அதற்காகும் சார்வுறு செலவைகள் விற்குநரால் ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும்.

தவறான
அளவை
ஒப்புவித்தல்.

37. (1) விற்குநர் தாம் விற்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதை விடக் குறைந்த அளவில் சரக்குகளை வாங்குநருக்கு ஒப்புவிக்கிறவிடத்து, வாங்குநர் ஒப்பந்தைக்கையைக் கொண்டு, மீதியை ஏற்க மறுக்கலாம், தத்தில் அடங்கிய சரக்குகளை ஏற்றுக்கொண்டு, அவையை ஏற்க மறுக்கலாம், அல்லது அவர் முழுவதையும் ஏற்க மறுக்கலாம், அவ்வாறு ஒப்புவிக்கப்பட்ட சரக்குகள் முழுவதையும் வாங்குநர் ஏற்றுக் கொள்வாராயின், அவர் ஒப்பந்தைக்கையைச் செலுத்துதல் வேண்டும்.

(2) விற்குநர் தாம் விற்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ளதைவிட அதிக அளவில் சரக்குகளை வாங்குநருக்கு ஒப்புவிக்கிறவிடத்து, வாங்குநர் ஒப்பந்தைக்கையைக் கொண்டு, மீதியை ஏற்க மறுக்கலாம், தத்தில் அடங்கிய சரக்குகளை ஏற்றுக்கொண்டு, அவையை ஏற்க மறுக்கலாம், அல்லது அவர் முழுவதையும் ஏற்க மறுக்கலாம், அவ்வாறு ஒப்புவிக்கப்பட்ட சரக்குகள் முழுவதையும் வாங்குநர் ஏற்றுக் கொள்வாராயின், அவர் ஒப்பந்தைக்கையைச் செலுத்துதல் வேண்டும்.

(3) விற்குநர் அவர் விற்பதற்கு ஒப்பந்தம் செய்துள்ள சரக்குகளுடன் ஒப்பந்தத்தில் அடங்கியிராத வேறு விவரிப்புடைய சரக்குகளைக் கலந்து வாங்கு ஒப்பந்தம் ஒப்புவிக்கிறவிடத்து, வாங்குநர் ஒப்பந்தத்தின்படியுள்ள சரக்குகளை நிரிடம் ஒப்புவிக்கிறவிடத்து, வாங்குநர் ஒப்பந்தத்தின்படியுள்ள சரக்குகளை ஏற்றுக்கொண்டு, மீதியை ஏற்க மறுக்கலாம் அல்லது முழுவதையும் ஏற்க மறுக்கலாம்.

(4) இந்தப் பிரிவின் வகையங்கள், ஏதேனும் வணிக வழக்காறு, தரப் பினர்களுக்கிடையிலான தனியறு உடன்பாடு அல்லது வணிக நடைமுறைக்கு உட்பட்டிருக்கும்.

38. (1) பிறவாறாக உடன்பாடு இருந்தாலன்றி, சரக்குகள் வாங்குநர் தவணைமுறை அவற்றைத் தவணைமுறைகளில் ஒப்புவிப்பதை ஏற்றுக்கொள்வதற்குக் கட்டுப் பீப்புவிப்புகள். பட்டவர் அல்லர்.

(2) எந்தத் தவணைகளுக்குத் தனித்தனியாகத் தொகை செலுத்தப்பட வேண்டிய அந்தக் குறிப்பிட்ட தவணைகளில் ஒப்புவிக்கப்பட வேண்டிய சரக்குகளின் விற்பனைக்காக ஒரு ஒப்பந்தம் இருந்து, விற்குநர், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகள் பொறுத்து, ஒப்புவிப்பு எதுவும் அல்லது வாங்குநர், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளின் ஒப்புவிப்புச் செய்யுமிடத்து செய்யாதவிடத்து அல்லது குறைபாடான ஒப்புவிப்புச் செய்யுமிடத்து வாங்குநர், ஒன்று அவற்றிற்கான தொகை செலுத்தவோ புறக்கணிக்குமிடத்து விப்பைப் பெறவோ அவற்றிற்கான தொகை செலுத்தத்தையும் அல்லது மறுக்குமிடத்து, அந்த ஒப்பந்த மீறுகையானது முழு ஒப்பந்தத்தையும் அல்லது சரியீட்டிற்கான கோருவிமைக்கு மறுதவிப்பாக இருக்கிறதா அல்லது இடமளித்து, ஆனால் முழு ஒப்பந்தத்தையும் மறுதவிக்கப்பட்டதாகக் கொள்ளும் உரிமைக்கு இடமளிக்காத, பிரிக்கப்பட்டத்தக்க மீறுகையாக இருக்கிறதா என்பது, ஒப்பந்தத்தின் வரையுரைகளையும் அந்த நேரவின் சூழ்நிலைகளையும் பொறுத்து, ஒவ்வொரு நேரவிலும் ஒரு வினாப்பொருளாகும்.

39. (1) ஒரு விற்பனை ஒப்பந்தத்தை ஒட்டி, வாங்குநருக்குச் சரக்கு அனுப்புவதற்கு விற்குநர் அதிகாரமளிக்கப்பட்டிருக்கிறவிடத்து அல்லது கண அனுப்பவேண்டியிருக்கிறவிடத்து, வாங்குநருக்கு அனுப்பும் நோக்கத்துடன் அவர் அனுப்பவேண்டியிருக்கிறவிடத்து, வாங்குநரால் அவருடைய பெயர் குறிக்கப்பட்டிருந்தாலும் ஊர்தியர் ஒருவரிடம், வாங்குநரால் அவருடைய பெயர் குறிக்கப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், சரக்குகளை ஒப்புவிப்பதானது அல்லது பத்திரமான பாது-காப்பிற்காகச் சரக்குகளைக் கப்பற்சரக்கு மேடைக்குரியவர் ஒருவரிடம் ஒப்புவிப்ப வாங்குநரிடம் செய்யப்பட்ட சரக்குகளின் ஒப்புவிப்பாக முகநிலையிலேயே கொள்ளப்படும்.

(2) வாங்குநரால் பிறவாறாக அதிகாரமளிக்கப்பட்டிருந்தாலன்றி, விற்குநர் சரக்குகளின் தன்மையையும், மற்ற நேர்விள்ளு சூழ்நிலைகளையும் கவனத்திற் கொண்டு வாங்குநரின் சார்பாக ஊர்தியிருடன் அல்லது கப்பற் சரக்கு கொள்ளுதல் மேடைக்குரியவருடன் தகுமானதோர் ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளுதல் வேண்டும். விற்குநர் அவ்வாறு செய்ய விட்டுவிடுவராயின், மற்றும் கொண்டு வேண்டும். விற்குநர் அவ்வாறு செய்ய விட்டுவிடுவராயின், மற்றும் கொண்டு வேண்டும். விற்குநர் அவ்வாறு செய்ய விட்டுவிடுவராயின், வாங்குநர் இருக்கையில் சரக்குகள் இழக்கப்படுமாயின் அல்லது சேதமடையுமாயின், வாங்குநர் இருக்கையில் சரக்குகள் இழக்கப்படுமாயின் அல்லது சேதமடையுமாயின், வாங்குநர் இருக்கையில் சரக்குமேடைக்குரியவரிடம் செய்யப்பட்ட ஒப்பு-ஊர்தியிடம் அல்லது கப்பற் சரக்குமேடைக்குரியவரிடம் செய்யப்பட்ட ஒப்புவிப்பாகக் கொள்ள மறுக்கலாம் அல்லது விப்பைத் தமிழ்டம் செய்யப்பட்ட ஒப்புவிப்பாகக் கொள்ள மறுக்கலாம். இழப்பீட்டிற்காக விற்குநரைப் பொறுப்பாளர் ஆக்கலாம்.

(3) பிறவாறாக உடன்பாடு இருந்தாலன்றி, கடல் வழியாகக் கொண்டு செல்வதை உள்ளடக்கிய வழித்தடம் மூலமாகச் சரக்குகள் விற்குநரால் வாங்குநருக்கு அனுப்பப்படுகிறவிடத்து, காப்பீடுசெய்வது வழக்கமாக உள்ள குழ்நிலைகளில் விற்குநர், வாங்குநருக்கு கடல் வழியாகக் கொண்டு செல்லும்போது அவற்றிற்கு அவர் காப்பீடுசெய்துகொள்வதை இயல்லை விக்கலாகும் வகையில் அறிவிப்புக் கொடுத்தல் வேண்டும்; விற்குநர் அவ்வாறு கொள்ளப்படுகின்ற அந்தச் சரக்குகள் அவ்வாறு கடல் வழியாகச் செய்யத் தவறுவாராயின், அந்தச் சரக்குகள் அவ்வாறு கொள்ளப்படுதல் வேண்டும்.

40. சரக்குகளின் விற்குநர், விற்கப்படும்போது சாக்குகள் எந்த இடத்தில் தொலை விடத்தில் இருக்கின்றனவோ அந்த இடமல்லாத வேறோர் இடத்தில் தமது கொந்த இழப்பிடிரின்மேல் அவற்றை ஒப்புகிக்க உடன்படுதிறவிடத்து, அப்படியிருந்த ஒப்புகிக்கப் போதிலும், வாங்குநர், பிறவாறாக உடன்பாடு இருந்தாலன்றி, சரக்குகள் படுகிற விடத்து இழப்பிடர் கொண்டுசெல்லப்படுகையில், அவற்றுக்குத் தவிர்க்க முடியாது எற்படும் சீர்க்கேடு பொறுத்த இழப்பிடர் எதற்கும் ஆளாகிறவர் ஆவார்.

சரக்குகளை
ஆய்வு செய்
வதற்கு
வாங்குநருக்
குள்ள உரிமை.

41. (1) வாங்குநருக்கு, அவர் முன்னதாக ஆய்வு செய்திராத சரக்குகள் ஒப்புவிக்கப்படுகிறவிடத்து, ஒப்பந்தத்திற்கிணங்க அந்தச் சரக்குகள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக அவர் அவற்றை ஆய்வு செய்வதற்குத் தகு மான ஒரு வாய்ப்பைப் பெற்றிருந்தாலன்றியும், பெறும் வரையிலும் அவர் அவற்றை ஏற்றுக்கொண்டுவிட்டதாகக் கொள்ளப்படமாட்டாது.

(2) பிறவாறாக உடன்பாடு இருந்தாலன்றி, விற்குநர் வாங்குநரிடம் சரக்குகளை ஒப்புவிக்க முற்படுகிறபோது, அந்தச் சரக்குகள் ஒப்பந்தத்திற் கிணங்க இருக்கின்றனவா என்பதைக் கண்டறிவதற்காக அவற்றை ஆய்வு செய்வதற்குத் தகுமான ஒரு வாய்ப்பை, வாங்குநருக்கு, அவரது வேண்டு கோளின்மீது, அளிக்க விற்குநர் கட்டுப்பட்டவராவார்.

ஏற்பட.

42. சரக்குகளைத் தாம் ஏற்றுக்கொண்டதாக வாங்குநர் விற்குநருக்குத் தொல்விக்கிறபோது, அல்லது சரக்குகள் அவரிடம் ஒப்புவிக்கப்பட்டிருந்து, அவை தொடர்பாக விற்குநரிடம் உடைமைக்கு ஒவ்வாததாகவுள்ள செயல் எதனையும் அவர் செய்கிறபோது, அல்லது தகுமான காலம் கழிந்துவிட்ட பின்பு, தாம் அவற்றை ஏற்க மறுத்துவிட்டதாக விற்குநருக்குத் தெரிவிக்காம், அவர் சரக்குகளை நிறுத்தி வைத்துக்கொள்ளும்போது வாங்குநர் சரக்குகளை ஏற்றுக் கொண்டு விட்டதாகக் கொள்ளப்படும்.

ஏற்க மறுத்த
சரக்குகளைத்
திற்கப்
அனுப்புவதற்கு
வாங்குநர்
கட்டுப்பட்ட
ஏல்லார்.

சரக்குகளின்
ஒப்புவிப்பைப்
பெறுவதற்குப்
புறக்கணிப்பது
பற்றி அல்லது
றுப்புத் தற்கு
ாங்குநருக்
குள்ள
கட்டப்பாடு.

43. பிறவாறாக உடன்பாடு இருந்தாலன்றி, வாங்குநருக்குச் சரக்குகள் ஒப்புவிக்கப்பட்டிருந்து, அவற்றை ஏற்க மறுக்கும் உரிமையடையவராய் அவர் ஒப்புவிக்கப்பட்டிருந்து, அவற்றை ஏற்க மறுக்கிறவிடத்து, அவற்றை அவர் விற்குநருக்குத் திருப்பியனுப்பக் கட்டுப்பட்டவரல்லர்; ஆனால், அவற்றை ஏற்க மறுப்பதாக விற்குநருக்கு அவர் தெரிவிப்பாராயின் அதுவே போதுமானதாகும்.

44. விற்குநர் சரக்குகளை ஒப்புவிப்பதற்கு ஆயத்தமாகவும் விருப்பமுடைய வராகவும் இருந்து, அந்த ஒப்புவிப்பைப் பெறுமாறு வாங்குநருக்கு வேண்டுகோள் விடுத்து அத்தகைய வேண்டுகோளுக்குப் பின்பு தகுமான காலத்திற்குள் வாங்குநர் சரக்குகளின் ஒப்புவிப்பைப் பெறாதபோது, ஒப்புவிப்புப் பெறுவதில் அவருடைய சுரக்ககணிப்பு அல்லது மறுப்பு காரணமாக கட்டப்பட இழப்பு எதற்கும், அத்துடன் அந்தச் சரக்குகளின் கவனிப்பிற்கும் பாதுகாப்பிற்குமான தகுமான கட்டணத்துக்கும் அவர் விர்க்குநருக்குக் கடப்பாடுடையவாரார் :

வரம்புள்ளியாக : ஒப்புவிப்பைப் பெறுவதில் வாங்குநரின் புரக்கணிப்பு அல்லது மறுப்பு ஒப்பந்தத்தின் மறுதலிப்பாக ஆகிறவிடத்து இந்தப் பிரிவிலுள்ள எதுவும் விற்குநரின் உரிமைகளைப் பாதிப்பதில்லை.

- அத்தியாயம் V

சரக்குகள் பொறுத்து விலை கெலுத்தப்பெறாத விற்குநருக்குள்ள உரிமைகள்

“விலை
கெலுத்தப்
பெறாத
விற்குநர்”
என்பதன்
பொருள்
வரையறை.

45. (1) சரக்குகளின் விற்குநர் -

(அ) அவருக்கு விலை முழுவதும் செலுத்தப்படாதிருக்கும்போது அல்லது செலுத்த முற்படாதிருக்கும்போது,

(ஆ) அவரால் வரைக்கட்டுடன் கூடிய செலுத்தமாக மாற்றுச்சீட்டு அல்லது பிற மாற்று முறையாவணம் ஒன்று பெறப்பட்டிருந்து எந்த வரைக்கட்டின்மீது அது பெறப்பட்டதோ அந்த வரைக்கட்டானது அந்தச் சீட்டு, மதிப்பளிப்பது மறுக்கப்பட்டதன் காரணமாக அல்லது பிறவாறாக நிறைவேற்றப்படாதிருக்கும் போது,

இந்தச் சட்டத்தின் பொருளின்படி “விலை செலுத்தப்பெறாத விற்குநர்” என்று கொள்ளப்படுவார்.

(2) இந்த அத்தியாயத்தில், “விற்குநர்” என்னும் சொல், விற்குநர் என்ற நிலையிலுள்ள ஆள் எவ்வாயும் உள்ளடக்கும்: எடுத்துக்காட்டாக, விற்குநர் நிலையிலுள்ள ஆள் எவ்வாயும் உள்ளடக்கும்: எடுத்துக்காட்டாக, விற்குநர் முகவர் எவருக்குக் கப்பற் சரக்குப்பட்டியல் மேற்குறிப்புச் செய்யப் பட்டுள்ளதோ அவரை, அல்லது விலையைத் தாழே செலுத்தியிருக்கிற அல்லது விலைக்கு நேரடிப் பொறுப்புள்ளவராயிருக்கிற சரக்கு அனுப்புறை அல்லது ஒக்வரை உள்ளடக்கும்.

46. (1) இந்தச் சட்டத்தின் வகையங்களுக்கும் நிகழ்றுகாலத்தில் செல்லாற்று-விலை செலுத் தப்பொராத விற்குதிரின் உண்மைகள்.

விலூள்ள எதேனும் சட்டத்தின் வகையங்களுக்கும் உட்பட்டு, சரக்குகளின் மீதுள்ள சொத்துரிமை, வாங்குநருக்குச் சென்றடைந்திருக்கலாமாயினும், விலை செலுத்தப் பெறாத சரக்குகளின் விற்குநர் அத்தகையவர் என்ற முறையில், சட்டத்தில் உட்கிடைப் பொருளின்படி,—

- (அ) அந்தச் சரக்குகள் அவருடைய உடைமையில் இருக்கையில், அவற்றின் விலைக்காக அவற்றின்மீது பற்றுரிமை கொண்டிருப்பார் ;
- (ஆ) வாங்குநர் நொடிப்புநிலை அடைவாராயின், சரக்குகளின் உடைமை தமிழ்மை விட்டுப் பிரிந்தபின் அவை கொண்டு செல்லப்படுகையில் அவற்றை நிறுத்திவிடுவதற்கு உரிமையுடையவராவார் ;
- (இ) இந்தச் சட்டத்தினால் வரம்பிடப்பட்டவாறு மறுவிற்பனைக்கான உரிமையுடையவராவார்.

(2) சரக்குகளின் மீதுள்ள சொத்துரிமை வாங்குநருக்குச் சென்றடையாதிருக்கிறவிடத்து, தமக்குள்ள பிற தீர்வழிகளோடு கூட விலை செலுத்தப்பெறாத விற்குநர், வாங்குநருக்குச் சொத்துரிமை சென்றடைந்திருக்கிறவிடத்து, அவருக்குள்ள பற்றுரிமைக்கான உரிமை, கொண்டு செல்கையில் நிறுத்திவிடும் உரிமை ஆகியவற்றைப் போன்றதும், ஒத்தினைவானதாகவும் உள்ள ஒப்புவிப்பைச் செய்யாமல் நிறுத்திவைக்கும் உரிமையையும் உடையவராவார்.

விலை செலுத்தப்பெறாத விற்குநரின் பற்றுரிமை

47. (1) இந்தச் சட்டத்தின் வகையங்களுக்கு உட்பட்டு, சரக்குகளைத் திருத்துவிடுவதற்கான விலை செலுத்தப்பெறாத சரக்குகளின் விற்குநர் பற்றுரிமை. பின்வரும் குழ்நிலைகளில், விலை செலுத்தப்படும் வரையில் அல்லது செலுத்த முற்படும் வரையில், அவற்றைத் தம் உடைமையில் நிறுத்தி வைத்துக் கொள்ள உரிமை கொண்டவராவார் ; அவையாவன :—

- (அ) கடன் பற்றிய உடன்படுகை எதுவும் இன்றி, சரக்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்குமிடத்து ;
- (ஆ) கடனுக்குச் சரக்குகள் விற்பனை செய்யப்பட்டிருந்து, அந்தக் கடன் செலுத்தப்படுவதற்கான காலம் கழிவுற்றிருக்குமிடத்து;
- (இ) வாங்குநர் நொடித்துப் போனவராக ஆகிறவிடத்து.

(2) வாங்குநருக்கான முகவர் அல்லது ஒப்படையம்பெறுநர் என்ற சரக்குகளைத் தம் உடைமையில் வைத்திருந்தபோதிலும், விற்குநர் தமக்குள்ள பற்றுரிமைக்கான உரிமையைச் செலுத்தலாம்.

48. விலை செலுத்தப்பெறாத விற்குநர் சரக்குகளைப் பகுதி ஒப்புவிப்புச் செய்திருக்கிறவிடத்து, பற்றுரிமையை வேண்டாமென விட்டு விடுவதற்கான ஓர் விப்பு உடன்பாடு இருப்பதைக் காட்டுகிற குழ்நிலைகளில் அத்தகைய பகுதி ஒப்புவிப்பானது செய்யப்பட்டிருந்தால்நிதி, எஞ்சியுள்ளவற்றின் மீது அவர் தமது பற்றுரிமைக்கான உரிமையைச் செலுத்தலாம்.

49. (1) விலை செலுத்தப்பெறாத விற்குநர்,—

- (அ) அவர் சரக்குகளைத் தீர்வு செய்யும் உரிமையை ஒதுக்கி வைத்துக் கொள்ளாமல், வாங்குநருக்கு அனுப்புவதற்காக ஊர்தியிடம் அல்லது பிற ஒப்படையம் பெறுநரிடம் சரக்குகளை ஒப்புவிக்கும்போது,
- (ஆ) வாங்குநரோ அவருடைய முகவரோ சரக்குகளின் உடைமையைச் சட்டப்படியாக அடையும்போது,
- (இ) அப்பற்றுரிமையை வேண்டாமென விட்டுவிடுவதால் சரக்குள் மீது தமக்குள்ள பற்றுரிமையை இழந்து விடுகிறார்.

(2) சரக்குகள் மீது பற்றுரிமை கொண்டிருக்கிற விலை செலுத்தப் பெறாத சரக்குகளின் விற்குநர், அந்தச் சரக்குகளின் விலைக்காக அவர் ஒரு தீர்ப்பாணையைப் பெற்றிருக்கிற காரணத்தால் மட்டுமே தமக்குள்ள பற்றுரிமையை இழந்துவிட மாட்டார்.

கொண்டுகெல்கையில் நிறுத்திவிடுதல்

**கொண்டு
செல்கையில்
நிறுத்திவிடும்
உரிமை.**

50. இந்தச் சட்டத்தின் வகையங்களுக்கு உட்பட்டு, சரக்குகளின் வாங்குநர், நோடித்துப்போனவராக ஆகிறபோது, சரக்குகளின் உடைமை தமிழைவிட்டுப் பிரிந்த நிலையிலுள்ள விலை செலுத்தப்பெறாத விற்குநர், அவை கொண்டு செல்லப்படுகையில் அவற்றை நிறுத்திவிடும் உரிமையுடையவராவார்; அதாவது, அந்தச் சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருக்கும் வரையில் சரக்குகளின் உடைமையை அவர் மீண்டும் எடுத்துக் கொள்ளலாம்; மேலும், விலை செலுத்தப் படும் வரையில் அல்லது செலுத்த முற்படும் வரையில், அவர் அவற்றை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம்.

**கொண்டு
செல்கைக் காலம்.** பிற ஒப்படையம் பெறுநரிடம் சரக்குகள் ஒப்புவிக்கப்படுகிற நேரத்திலிருந்து, வாங்குநர் அல்லது ஒப்புவிப்புப் பெறுவதற்கான அவருடைய முகவர் அவற்றை அத்தகைய ஊர்தியரிடமிருந்து அல்லது பிற ஒப்படையம் பெறுநரிடமிருந்து ஒப்புவிப்புப் பெறும் வரையில், சரக்குகள் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டிருப்பதாகக் கொள்ளப்படும்.

(2) குறிப்பிடப்பட்ட சேரிடத்திற்குச் சரக்குகள் வந்து சேர்வதற்கு முன்பு வாங்குநர் அல்லது ஒப்புவிப்புப் பெறுவதற்கான அவருடைய முகவர் சரக்குகளின் ஒப்புவிப்பைப் பெறுவாராயின், கொண்டு செல்கை முடிவடைகிறது.

(3) குறிப்பிடப்பட்ட சேரிடத்திற்குச் சரக்குகள் வந்து சேர்ந்த பின்பு, ஊர்தியர் அல்லது பிற ஒப்படையம் பெறுநர் வாங்குநருக்கு அல்லது அவருடைய முகவருக்குச் சரக்குகளை அவர் சார்பாகத் தாம் வைத்திருப்பதாகவும், வாங்குநரின் அல்லது அவருடைய முகவரின் ஒப்படையம் பெறுநர் என்ற முறையில் தொடர்ந்து அவற்றைத் தம் உடைமையில் வைத்திருப்பதாகவும் ஒப்புகை அளிப்பாராயின், கொண்டு செல்கை முடிவடைகிறது மற்றும் மேலுமான ஒரு சேரிடம் அந்தச் சரக்குகளுக்காக வாங்குநரால் குறிக்கப்பட்டிருக்கலாமாயினும் அது முக்கியமானதல்ல.

(4) வாங்குநரால் சரக்குகள் ஏற்க மறுக்கப்பட்டு, ஊர்தியர் அல்லது பிற ஒப்படையம் பெறுநர் அவற்றைத் தொடர்ந்து உடைமையில் வைத்திருப்பாராயின், விற்குநர் அவற்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டபோதிலும், கொண்டுசெல்கை முடிவடைந்துவிட்டதாகக் கொள்ளப்படுதல் ஆகாது.

(5) வாங்குநரால் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கப்பலில் சரக்குகள் ஒப்புவிக்கப்படும்போது கப்பல் தலைவர் அவற்றை உடைமையில் கொண்டிருப்பது ஊர்தியர் என்ற முறையிலா அல்லது வாங்குநரின் முகவர் என்ற முறையிலா என்பது, குறிப்பிட்ட நேரவின் சூழ்நிலைகளைப் பொறுத்த வினாப் பொருளாகும்.

(6) ஊர்தியர் அல்லது பிற ஒப்படையம் பெறுநர் வாங்குநரிடம் அல்லது ஒப்புவிப்புப் பெறுவதற்கான அவருடைய முகவரிடம் சரக்குகளை ஒப்புவிக்கச் சட்டமுரணாக மறுக்குமிடத்து, கொண்டுசெல்கை முடிவடைந்து விட்டதாகக் கொள்ளப்படும்.

(7) வாங்குநரிடம் அல்லது ஒப்புவிப்புப் பெறுவதற்கான அவருடைய முகவரிடம் சரக்குகளின் பகுதி ஒப்புவிப்புச் செய்யப்பட்டிருக்கிறவிடத்து, சரக்குகள் முழுவதன் உடைமையை விட்டுவிடுவதற்கான ஓர் உடன்பாடு இருப்பதைக்காட்டுகிற சூழ்நிலைகளில் அத்தகைய பகுதி ஒப்புவிப்பானது செய்யப்பட்டிருந்தாலன்றி, எஞ்சியின் சரக்குகள் கொண்டு செல்கையில் நிறுத்திவிடப்படலாம்.

52. (1) விலை செலுத்தப் பெறாத விற்குநர் சரக்குகளின் உள்ள படியான உடைமையை எடுத்துக்கொள்வதன் மூலம் அல்லது சரக்குகளை உடைமையில் வைத்திருக்கிற ஊர்தியருக்கு அல்லது பிற ஒப்படையம் பெறுநருக்குத் தமது கோருமைக்கான அறிவிப்பைக் கொடுப்பதன் வாயிலாக, கொண்டு செல்கையில் நிறுத்திவிடுவதற்கான தமக்குள் உரிமையைச் செலுத்தலாம். அத்தகைய அறிவிப்பு சரக்குகளை உள்ளபடியே, உடைமையில் வைத்திருக்கிற ஆனாக்கு அல்லது அவருடைய முதல்வருக்குக் கொடுக்கப் படலாம். பின்தியநேரவில், அந்த அறிவிப்பு பயனளிப்பதாயிருக்க வேண்டுமெனில், வாங்குநரிடம் ஒப்புவிக்கப்படுதலைத் தடுக்கும் பொருட்டு முதல்வர் தகுமான முயற்சியை மேற்கொண்டு தமிழுடைய பணியாளரிடம் அல்லது முகவரிடம் உரிய நேரத்தில் தகவல் தரக்கூடிடுவாறுள்ள காலத்திலும் சூழ்நிலை களிலும் கொடுக்கப்படுதல் வேண்டும்.

(2) கொண்டு செல்கையில் நிறுத்திவிடுவதற்கான அறிவிப்பு உரிமூந்ரால், சரக்குகளை உடைமையில் வைத்திருக்கிற ஊர்தியருக்கு அல்லது பிற ஒப்படையம் பெறுநருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும்போது, அவர் விற்குநருக்கு அல்லது விற்குநரின் பணிப்புரைகளின்படி, அந்தச் சரக்குகளை மறு ஒப்புவிப்புச் செய்தல் வேண்டும். அத்தகைய மறு ஒப்புவிப்புக்கு ஆகும் செலவுகள் விற்குநரால் ஏற்றுக்கொள்ளப்படுதல் வேண்டும்.

வாங்குநராலும் விற்குநராலும் செய்யப்படும் உரிமைமாற்றம்

53. (1) இந்தச் சட்டத்தின் வகையங்களுக்கு உட்பட்டு, விலை செலுத்தப் பெறாத விற்குநரின் பற்றுரிமையோ, கொண்டு செல்கையில் நிறுத்திவிடும் உரிமையோ, வாங்குநர் செய்திருக்கலாகும் சரக்குகளின் விற்பனையாலோ, பிற அயலடைவாலோ விற்குநர் அதற்கு இசைவளித்திருந்தாலன்றி, பாதிக்கப்படுவதில்லை :

வரம்புரையாக : சரக்குகளை வாங்குநர் என்ற முறையில் அல்லது அவற்றின் உரிமையாளர் என்ற முறையில் ஆள் எவருக்கும் அச்சரக்குகளுக்கான உரிமைமூல ஆவணம் வழங்கப்பட்டிருந்து அல்லது சட்டப்படியாக உரிமைமாற்றம் செய்யப்பட்டிருந்து, அந்த ஆள், அந்த ஆவணத்தை நல்லெண்ணத்துடனும் மறுபயனுக்காகவும் அதனைப் பெற்றுக்கொள்ளும் ஆள் ஒருவருக்கு உரிமைமாற்றம் செய்கிறவிடத்து, அப்போது, கடைசியாகச் சொல்லப்பட்ட உரிமைமாற்றமானது விற்பனை வாயிலாக இருக்குமாயின், விலை செலுத்தப்பெறாத விற்குநரின் பற்றுரிமை அல்லது கொண்டு செல்கையில் நிறுத்திவிடும் உரிமை பயனற்றுப் போய்விடும், மற்றும் கடைசியாகச் சொல்லப்பட்ட அந்த உரிமைமாற்றம் அடகு வாயிலாக அல்லது பெறுமானமுள்ள மறுபயனுக்கான பிற உரிமைமாற்றம் வாயிலாக இருக்குமாயின், விலை செலுத்தப்பெறாத விற்குநரின் பற்றுரிமை அல்லது கொண்டு செல்கையில் நிறுத்திவிடும் உரிமையானது உரிமைமாற்றம் பெறுநரின் உரிமைகளுக்கு உட்பட்டு மட்டுமே செலுத்தப்பட முடியும்.

(2) அந்த உரிமைமாற்றம் அடகு வாயிலாகச் செய்யப்பட்டிருக்குமிடத்து, அந்த அடகினைப் பிணையமாகக்கொண்ட தொகையை அடகு பெறுநிடம் உள்ளவையும் வாங்குநருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத்தக்கவையாயிருப்பவையுமான வாங்குநருடைய பிற சரக்குகளில் அல்லது பிணையப்பொருள்களில் எதிலிருந்தும், இயன்ற அளவுக்கு, முதல் எடுப்பில் பெற்றுத்தீர்த்துக்கொள்ளும்படியாக விற்குநர் அந்த அடகுபெறுநரை வேண்டுறுத்தலாம்.

54. (1) இந்தப் பிரிவின் வகையங்களுக்கு உட்பட்டு, விலை செலுத்தப் பெறாத விற்குநர் தமக்குள்ள பற்றுரிமைக்கான உரிமையை அல்லது கொண்டு செல்கையில் நிறுத்திவிடும் உரிமையைச் செலுத்துவதால் மட்டுமே விற்பனைக்கான ஒப்பந்தம் இருத்தறவு செய்யப்படுவதில்லை.

(2) சரக்குகள் அழுகும் தன்மையனவாய் இருக்குமிடத்து, தமக்குள்ள பற்றுரிமைக்கான உரிமையை அல்லது கொண்டு செல்லுகையில் நிறுத்திவிடும் உரிமையைச் செலுத்தியுள்ள விலை செலுத்தப்பெறாத விற்குநர், மறுவிற்பனை செய்வதற்கான தமது கருத்தைப் பற்றி வாங்குநருக்கு அறிவிப்பைக் கொடுக்குமிடத்து, வாங்குநர், ஒரு தகுமான காலத்திற்குள் விலையைச் செலுத்தாதிருப்பாராயின் அல்லது செலுத்தமுற்படாதிருப்பாராயின், விலை செலுத்தப்பெறாத விற்குநர், தகுமான காலத்திற்குள் அந்தச் சரக்குகளை மறுவிற்பனை செய்து வாங்குநரின் ஒப்பந்த மீறுகையால் ஏற்பட்ட இழப்பு எதையும் பொறுத்து முதலேற்பு வாங்குநரிடமிருந்து இழப்பீட்டைத் தண்டல் செய்யலாம். ஆனால், வாங்குநர் மறுவிற்பனையில் ஏற்படலாகும் ஆதாயம் எதற்கும் உரிமை கொண்டவர் ஆகார். அத்தகைய அறிவிப்பு கொடுக்கப்படாதிருப்பின், விலை செலுத்தப்பெறாத விற்குநர், அத்தகைய இழப்பீட்டைத் தண்டல் செய்வதற்கு உரிமை கொண்டவர் ஆகார்; ஆனால், மறுவிற்பனையில் ஆதாயம், எதேனும் இருப்பின், அதற்கு வாங்குநர் உரிமை கொண்டவர் ஆவார்.

(3) தமக்குள்ள பற்றுரிமைக்கான உரிமையை அல்லது கொண்டு செல்கையில் நிறுத்திவிடும் உரிமையைச் செலுத்தியுள்ள விலை செலுத்தப்பெறாத விற்குநர் ஒருவர் சரக்குகளை மறுவிற்பனை செய்கிறவிடத்து, முதலேற்பு வாங்குநருக்கு மறுவிற்பனைக்கான அறிவிப்பு எதுவும் கொடுக்கப்பட்டிராதிருந்தபோதிலும், வாங்குநர், முதலேற்பு வாங்குநருக்கு எதிராகச் சரக்குகளுக்குச் சரியான உரிமைமூலத்தை ஈட்டுகிறார்.

பற்றுரிமை
யினால் அல்லது
கொண்டு
செல்கையில்
நிறுத்திவிடுவ
தனால்
விற்பனை பொது
வரக் கிறத்
தறவு செய்யப்
படுவதில்லை.

(4) வாங்குநர் தவறுகை செய்வாராயின் மறுவிற்பனை செய்வதற்கான ஓர் உரிமையை வெளிப்படையாகவே விற்குநர் தமக்கென ஒதுக்கிவைத்துக் கொண்டிருந்து வாங்குநர் தவறுகை செய்வதன்மீது, சர்க்குகளை மறுவிற்பனை செய்கிறவிடத்து, அதன் வாயிலாக விற்பனைக்கான முதலேற்பு ஒப்பந்தமானது ஆனால் இழப்பீட்டிற்காக விற்குநர் கொண்டிருக்கலாகும் கோருமீமை எதற்கும் ஊறின்றி, இறுத்தறவு செய்யப்பட்டதாகிறது.

அத்தியாயம் VI

இப்பந்தத்தின் மீறுகைக்கான உரிமைவழக்குகள்

வினாக்களை
உரிமை
வழக்கு.

55. (1) ஒரு விற்பனை ஒப்பந்தத்தின்படி சரக்குகளின் மீதுள்ள சொத்துரிமையானது வாங்குநருக்குச் சென்றைடந்திருந்து, வாங்குநர் அந்த ஒப்பந்தத்தின் வரையுரைகளின்படி, சரக்குகளுக்கான விலையைச் செலுத்தச் சட்டமுனைக்குப் புறக்கணிக்குமிடத்து, அல்லது மறுக்குமிடத்து, விற்குநர் சரக்குகளின் விலைக்காக அவர் மீது வழக்கிடலாம்.

(2) ஒரு விற்பனைக்கான ஒப்பந்தத்தின்படி, ஒப்புவிப்பைப் பொருட் படுத்தாமலே விலை ஒரு குறிப்பிட்ட நாளில் செலுத்தப்பட வேண்டியிருந்து, வாங்குநர் அத்தகைய விலையைச் செலுத்தச் சட்டமுரனாகப் புறக்கணிக்கு மிடத்து அல்லது மறுக்குமிடத்து, சரக்குகளின்மீதுள்ள சொத்துரிமையானது சென்றடையாவிட்டாலும்கூட மற்றும் ஒப்பந்தத்திற்குச் சரக்குகள் உடித்தாக்கப் பட்டிராவிட்டாலும்கூட, விற்குநர் விலைக்காக அவர்மீது வழக்கிடலாம்.

56. வாங்குநர் ஏற்றுக் கொள்ளவும் சரக்குகளுக்கான விலையைச் செலுத்த வும் சட்டமுறணாகப் புறக்கணிக்குமிடத்து அல்லது மறுக்குமிடத்து, ஏற்றுக் கொள்ளாமைக்கான இழப்பீட்டிற்காக அவர் மீது விற்குநர் வழக்கிடலாம்.

இப்புவிப்புச்
செய்யாமைக்
கான
இழப்பீடு.

58. குறித்தவகையிலான தீருதலிச் சட்டம், 1877 இன் அத்தியாயம் 11இன் 1/1877
குறித்த வகையங்களுக்கு உட்பட்டு, குறித்தவகையிலான அல்லது குறித்தறியப்
வகையில் வகையங்களுக்கு உட்பட்டு, குறித்தவகையிலான அல்லது குறித்தறியப்
நிறைவேற்றுதல். பட்டுள்ள சரக்குகளை ஒப்புவிப்பதற்கான ஒப்பந்தத்தின் மிறுகைக்கான
உரிமைவழக்கு எதிரும், நீதிமன்றம், வாதியின் விண்ணப்பத்தின்மீது தான்
பொருத்தமெனக் கருதுமாயின், இழப்பிட்டைச் செலுத்துவதன் மீது சரக்குகளை
நிறுத்திவைத்துக் கொள்வதற்கான தொறுவிரிமையை எதிர்வாதிக்குக் கொடுக்
காமல், ஒப்பந்தமானது குறித்தவகையில் நிறைவேற்றப்படுதல் வேண்டும் என்று
தனது தீர்ப்பாணையின் வழி பணிக்காலம், நீதிமன்றம் தேரியதெனக் கொள்ளலாகு
மாறு அந்தத்-தீர்ப்பாணை வரைக்கட்டற்றாக இருக்கலாம் அல்லது இழப்பிடு,
விலைசெலுத்தம் ஆகியவை பற்றிய வரையுரைகள் மற்றும் வரைக்கட்டுகளின்
மீது அல்லது பிறவாறாக இருக்கலாம்; மேலும், வாதியின் விண்ணப்பம்
தீர்ப்பாணைக்கு முன்பு எந்த நேரத்திலும் செய்யப்படலாம்.

நம்புறுதியின்
மீறுகைக்கான
கர்வம்.

ଅଜ୍ଞାନୀ ଅଳ୍ପାତ୍

(அ) நம்புறுதியின் மீறுகையை, விலையைக் குறைப்பதற்கான அல்லது விலையைத் தொடர்பறவு செய்வதற்கான வரதமாக விருக்குநருக்கு எதிராக அமைக்கலாம் ; அல்லது

(ஆ) நம்புறுதியின் மீறுகைக்கான இழப்பீட்டிற்காக விற்குநர் மீது வழக்கிடலாம்.

(2) நம்புறுதியின் மீறுகை விலையைக் குறைப்பதற்கான அல்லது விலையைத் தொடர்பறவு செய்வதற் காலாக வாதமாக வாங்குநர் அமைத்திருக்கிறார் என்பது அவர் மேற்கொண்டும் இழப்பிற்கு உள்ளாகி இருப்பாராயின். அதே நம்புறுதியின் மீறுகைக்காக அவர் வழக்கிடுவதைத் தடைசெய்யாது.

60. விற்பனை ஒப்பந்தத்தின் தரப்பினர் இருவரில் எவ்ரேனும் ஒருவர் உரிய தேதிக்கு முன்பு ஒப்பந்தத்தை மறுதலிக்குமிடத்து, மற்றைய- ஒப்புவிப்பதற்கான தேதிக்கு முன்பு ஒப்பந்தத்தை மறுதலிக்குமிடத்து, மற்றைய- வர் ஒப்பந்தம் இருந்து வருவதாகவே கொண்டு, ஒப்புவிப்பதற்கான தேதி வரையில் மறுதலித்தது. ஒப்புவிப்பதற்கான தேதி வரையில் காத்திருக்கலாம், அல்லது அவர் ஒப்பந்தம் இறுத்தறவு செய்யப்பட்டுவிட்டதாகக் கொண்டு, மீறுகைக்கான இழப்பிடிட்டிற்காக வழக்கிடலாம்.

61. (1) வட்டி அல்லது தனியுறு இழப்பிடு, சட்டப்படி தண்டல் செய்யப் படத்தக்கதாக இருக்கலாமும் நேர்வு எதிலும், வட்டியை அல்லது தனியுறு இழப்பிட்டைத் தண்டல் செய்வதற்கு அல்லது பணம் செலுத்தப்பட்டதற்கான மறுபயன் தவறுகிறவிடத்துச் செலுத்தப்பட்ட பணத்தைத் தண்டல் செய்வதற்கு விற்குநருகு குள்ள அல்லது வாங்குநருக்குள்ள உரிமையை இந்தச் சட்டத்தில் உள்ள எதுவும் பாதிப்பதில்லை.

(2) இதற்கு மாறான ஒப்பந்தம் இல்லாதிருக்கையில், நீதிமன்றம், விலைத்தொகையின்மீது தான் பொருத்தமெனக் கருதுகிற வீதத்தில்—

- (அ) விற்குநருக்கு, அவரால் விலைத்தொகைக்காகத் தொடரப் பட்ட உரிமைவழக்கில், சரக்குகளைக் கொடுக்க முற்பட்ட தேதியிலிருந்து அல்லது எந்தத் தேதியில் விலை செலுத்தத் தக்கதோ அந்தத் தேதியிலிருந்து வட்டி வழங்கலாம்;

(ஆ) வாங்குநருக்கு, விற்குநர்பால் ஒப்பந்த மீறுகை ஓன்று இருக்கும் நேர்வில் விலையைத் திருப்பிப் பெறுவதற்காக அவரால் தொடரப்பட்ட உரிமைவழக்கில், எந்தத் தேதியில் தொகை செலுத்தப்பட்டதோ அந்தத் தேதியிலிருந்து வட்டி வழங்கலாம்.

அத்தியாயம் V

பல்வகைப்பட்டவை

நீ. விற்பனைக்கான ஒப்பந்தம் ஒன்றின்படி, உரிமை, கடமை அல்லது கடப்பாடு எதுவும், சட்டத்தின் உட்குறிப்பு காரணமாக எழுகிறவிடத்து, வெளிப்படையான உடன்பாட்டினால், அல்லது தரப்பினர்களுக்கு இடையேயான தொழில்நடப்பு முறையினால் அல்லது ஒப்பந்தத்தின் இரு தரப்பினர்களையும் கட்டுப் படுத்தக்கூடிய வழக்காறாக இருப்பின், அந்த வழக்காற்றினால், அது மறுக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம்.

உட்கிடை
யானவரை
யுரைகளை
யும் வரைக்
கட்டுகளை
யும் விலக்கி
வைத்துவ.

63. இந்தச் சட்டத்தில் தகுமான் காலம் என்பதற்குச் சுட்டுகை எதுவும் செய்யப்படுகிறவிடத்து, தகுமான் காலம் எது என்பது ஒரு பொருள்மை பற்றிய வினாவாகும்.

தகுமான
காலம் என்பது
பொருண்மை
பற்றிய வினா
—குட்.
அது விட்டபோன்

64. எலக்ட்ரில் வழி செய்யப்படும் ஒரு விற்பனையைப் பொறுத்தவரையில்—

(1) சரக்குகள் விற்பனைக்காகக் கூறுகளாக வழங்கப்படுமிடத்து ஒவ்வொரு கூறும் ஒரு தனிப்பட்ட விற்பனைக்கான ஒப்பந்தத்தின் பொருளாக மக்கினவையிலேயே கொள்ளப்படுதல் வேண்டும் ;

(2) விற்பனை முடிவடைத்ததைச் சுத்தியின் தட்டோசை வழி அல்லது வழக்கமான பிற முறையின் வழி ஏலம் நடத்துநர் அறிவிக்கிறபோது விற்பனை முடிவடைகிறது; மற்றும், அத்தகைய அறிவிப்பு செய்யப்படும் வரையில் ஏலம் கேட்குநர் எவ்ரும் தம் ஏலக்கேள்வியை மீளப்பெறலாம்;

(3) விற்குநரால் அல்லது அவர் சார்பாக எலம் கேட்கும் உரிமை வெளிப் படையாக ஒதுக்கிவைத்துக் கொள்ளப்படலாம்; மற்றும், அத்தகைய உரிமை வெளிப்படையாக அவ்வாறு ஒதுக்கிவைத்துக் கொள்ளப்படுமிடத்து, ஆனால், பிறவாறாக ஒதுக்கி வைத்துக்கொள்ளப்படுமிடத்தில்லாமல், விற்குநரோ அல்லது அவர் சார்பாகப் பிற ஆள் எவருமோ, இதில் இதற்குப் பின்பு அடங்கியுள்ள வகையங்களுக்கு உட்பட்டு, ஏல விற்பனையில் எலம் கேட்கலாம்;

(4) விற்பனையானது விற்குநர் சார்பில், ஏலம் கேட்பதற்கான உசிதமாக்கு உட்பட்டதாக இருக்கும் என்று அறிவிக்கை செய்யப்படாத விடத்து, அத்தகைய விற்பனையில் விற்குநர் தாமே ஏலம் கேட்பது அல்லது ஏலம் கேட்பதற்காக ஆள் எவரையும் அமர்த்துவது, அல்லது விற்குநர் அல்லது அத்தனக்கை ஆள் எவரும் கேட்ட ஏலக் கேள்வி எனதையும் ஏலம் நடத்துநர் அறிந்தே ஏற்றுக்கொள்வது, சட்டப்படியானதாகாது; மற்றும், இந்த விதியை மீறிச் செய்யப்படும் விற்கை எதுவும் மோசடியானது என்பதாக வாங்குநரால் கொள்ளப்பட்டாலும்;

(5) விற்பனை, ஒதுக்குறுத்தப்பட்ட விலைக்கு அல்லது அடிவரம்பு விலைக்கு உட்பட்டதாய் இருக்குமென்று அறிவிக்கை செய்யப்படலாம்;

(6) விலையை உயர்த்துவதற்கென ஏலம் கேட்பதைப்போல விற்குநர் நடிப்பாராயின், அந்த விற்பனை வாங்குநரின் தெரிவுரிமையின்படி தவிர்த்து விற்பனையாகும்.

64 (1). (1) ஒப்பந்தத்தின் வரையுரைகளிலிருந்து மாறான கருத்துத் தயார்த்தப்பட்ட அல்லது குறைத் தயார்த்தப்பட்ட வரித் தொகைகளை விற்பனைக்கான ஒப்பந்தங்களில் சேர்த்து அல்லது அவற்றில் குறித்து அல்லது அவற்றில் குறித்து கழித்தல்.

64 (2). (1) ஒப்பந்தத்தின் வரையுரைகளிலிருந்து மாறான கருத்துத் தயார்த்தப்பட்ட வரித் தொகையை சரக்குகள், நோன்றினாலன்றி, சரக்குகள் எவ்றறையும் பொறுத்து அத்தகைய சரக்குகள், ஒப்பந்தம் செய்கிற நேரத்தில், வரிவிதிக்கத்தக்கணவாக இல்லாதிருந்தவிடத்து, வரி செலுத்துவது பற்றிய உடன்படுகையின்றி, அத்தகைய சரக்குகளை விற்பதற் காக அல்லது வாங்குவதற்காக ஒப்பந்தம் எதுவும் செய்த பின்பு அல்லது அந்த நேரத்தில் வரி விதிக்கத்தக்கவையாய் இருந்தவிடத்து, வரிசெலுத்தப்பட்ட அத் தகைய சரக்குகளை விற்பதற்காக அல்லது வாங்குவதற்காக, ஒப்பந்தம் எதுவும் செய்த பின்பு, உட்பிரிவு (2)இல் விவரிக்கப்பட்டுள்ள தன்மையதான வரி எதுவும் செய்த பின்பு, உட்பிரிவு (2)இல் விவரிக்கப்பட்டுள்ள தன்மையதான வரி எதுவும் செய்யப்படுகிற, உயர்த்தப்படுகிற, குறைக்கப்படுகிற அல்லது தன்னுபடி செய்யப்படுகிற நேரத்தில்—

(அ) அத்தகைய வரிவிதிப்பு அல்லது உயர்வு அந்த வரி அல்லது, நேரவுக்கேற்ப, உயர்த்தப்பட்ட வரி அல்லது அத்தகைய வியின் பகுதி எதுவும் செலுத்தப்படும் நிலையில் அல்லது செலுத்தத்தக்கதாகும் நிலையில் செல்திறம் பெறுமாயின், விற்குநர் அத்தகைய வரி அல்லது வரி உயர்வு பொறுத்துச் செலுத்திய அல்லது செலுத்தத்தக்க தொகைக்குச் சமமாயிருக்கக்கூடிய தொகையை ஒப்பந்த விலையுடன் சேர்த்துக் கொள்ளலாம்; தொகையை ஒப்பந்த விலையுடன் சேர்த்துக் கொள்ளலாம்; மற்றும், அதனால் அத்தகைய கூடுதல் தொகை செலுத்தப்படுவதற்கும், அதற்காக வழக்கிடுத் தண்டல் செய்வதற்கும் அவர் உரிமை கொண்டவர் ஆவார்; மற்றும்

(ஆ) அத்தகைய குறைப்பு அல்லது தன்னுபடி, அந்தக் குறைக்கப்பட்ட வரியை மட்டும் செலுத்தப்படும் நிலையில் அல்லது, நேரவுக்கேற்ப, வரி எதுவும் செலுத்தத்தக்கதாகும் நிலையில் செல்திறம் பெறுமாயின், வரி குறைக்கப்பட்ட அளவுக்கு அல்லது தன்னுபடி செய்யப்பட்ட வரிக்குச் சமமாயிருக்கக்கூடிய தொகையை ஒப்பந்த விலையிலிருந்து கழிக்கலாம்; மற்றும் அத்தகைய குறைப்புத் தொகையை அல்லது அது பொறுத்து, செலுத்துவதற்கு அல்லது வழக்கிடப்படுவதற்கு அவர் ஆராகமாட்டார்.

(2) உட்பிரிவு (1)இன் வகையங்கள் பின்வரும் வரிகளுக்குப் பொறுந்துறும், அவையாவன :—

(அ) சரக்குகளின் மீதான சங்கத் தீர்வை அல்லது ஆயத் தீர்வை எதுவும் ;

(ஆ) சரக்குகளின் விற்பனை அல்லது வாங்குகை மீதான வரி எதுவும்.

65. [நீக்கறவு]. நீக்கறவு செய்யும் சட்டம், 1938 (1/1938)இன் பிரிவு 2 மற்றும் இணைப்புப் பட்டியலால் நீக்கறவு செய்யப்பட்டது.

66. (1) இந்தச் சட்டத்திலுள்ள எதுவும், அல்லது அதனால் காப்பு செய்யப்பட்ட நீக்கறவு எதுவும்—

(அ) இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கு முன்பு, ஏற்கெனவே பெறப்பட்ட, வந்ததைந்த அல்லது மேற்கொள்ளப்பட்ட உரிமை, உரிமை மூலம், உரித்தம், கடமைப்பொறுப்பு அல்லது காப்பாடு எதனையும், அல்லது

(ஆ) அத்தகைய உரிமை, உரிமை மூலம், உரித்தம், கடமைப்பொறுப்பு அல்லது கடப்பாடு எதையும் பொறுத்த உட்பிரிவு அல்லது கடமைப்பொறுப்பு அல்லது கடப்பாடு எதனையும், அல்லது நடவடிக்கைகள் அல்லது தீர்வழி எதனையும், அல்லது

(இ) இந்தச் சட்டத்தின் தொடக்கத்திற்கு முன்பு செய்யப்பட்ட அல்லது பாதிப்புக்கு உண்ணான எதனையும். அல்லது

- (ஏ) இந்தச் சட்டத்தால் வெளிப்படையாக நீக்கறவு செய்யப்படாத சர்க்குகளின் விற்பனை பற்றிய செய்சட்டம் எதனையும், அல்லது
- (ஒ) இந்தச் சட்டத்திற்கு ஒவ்வாததாக இல்லாத சட்டவிதி எதனையும்

பாதிப்பதும் இல்லை அல்லது பாதிப்பதாகக் கொள்ளப்படுதலும் இல்லை.

(2) இந்தச் சட்டத்தில் அடங்கியுள்ள எது எவ்வாறிருப்பினும் சர்க்குகளின் விற்பனை ஒப்பந்தங்கள் தொடர்பான நொடிப்புநிலை விதிகள் அந்த ஒப்பந்தங்களுக்குத் தொடர்ந்து பொருந்துறும்.

(3) விற்பனை ஒப்பந்தங்கள் தொடர்பான இந்தச் சட்டத்தின் வகையங்கள் அடைமானமாக, அடகாக, பொறுப்புரிமையாக அல்லது பிற பிணையமாகச் செயற்பட வேண்டுமென்று கருதப்படுகிற விற்பனையின் ஒப்பந்த வடிவிலூள்ள நடவடிக்கை எதற்கும் பொருந்துறுவதில்லை.